

பேராசிரியர் கோ. செல்வநாயகம் நினைவுப் பேருநிலை

Prof S. Selvanayagam Memorial Lecture

4

தென்னகீசியக் கலைவடிவங்களைப் பொருளாக
நாட்டிய சாஸ்திர
மரபு



வி. சிவாமி B.A Hons (Lon), B.A, M.A. (ee)
தலைவர், சம்ஹிருதந்துறை
யாழ்ப்பாணம் மாநிலக்கழகம்

1987 8th
May

Professor Selvanyagam had contributed notably to the study of agricultural geography of his country. In his early studies he had applied aerial photography to land use studies in Northern Sri Lanka. He went on to analyse and interpret the economic aspects of colonization schemes in the Dry Zone. This led to important conclusions and was perhaps his central contribution.

-The Geographical Journal
Nov. 1979



His 'ph. DJ a piece of work based on meticulous and painstaking fieldwork and embodying truly independent investigation.

I found Selvanayagam's findings highly illuminating.

B.H. Farmer

"Selva was a man of action. In the academic field we worked closely and had vast plans for the future.

Prof. T. Joga Ratnam



யாழிப் ராணத்தின் மண்வளத்தினின் ரூம் முகிழ்த்துக் கிளம்பி அந்த மண்வளத்தையே தனரு ஆராய்ச்சித் துறைபாக்கில் கொண்டு யாழிப்பாண மண்வள விருத்தியினாதும் அதன் அளவு வியாப்தியினாதும் நம்பிக்கைச் சுடர்களில் ஒருவராக விளங்கியவர்; 'சேர. செ.' தன்புவியியல் அறிவு கொண்டு தமிழியலறிவிலோ வளம்படுத்தியவர் சர்வ தீசப் புகழ்பெற்ற ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவர்.

பேராஜிரியர் கா. சிவத்தங்கீ

முன்புரை

காலம் சென்ற பேராசிரியர் சோ. செல்வநாயகம் அவர்களின் நாண்காவது நினைவுப்பேரூரை கல்லச்சுப் பதில் செய்த வெளியிடப்படுகிறது. பேராசிரியர் நினைவுப்பேரூரைகள் ஒந்து பூரித்தியான பின் அவற்றைத் -தொகுத்து பிரசரிக்க என்னியுள்ளோம். ஓவ்வொரு நினைவுப்பேரூரையிலே தென்னால்சியக்க லை வடிவங்களில் நாட்டிய சாஸ்திர் மரபு எழும் தலைப்பிலே தயாரித்து அளிப்பதற்கு மக்கிழச்சியுடன் உடனிப்பட்டதுமன்றிக் கட்டுறையின் எழுதி ஓவ்வொரு பெறுவதற்கு உதவியதற்காகவும் யாற்றிப்பானப் பல்கலைக்கழகச் சமஸ்கிருதத் தமிழ் தலைவர் திரு. வி. சிவசாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினத் தொறிலித்துக் கொள்ளுகிறோம். ஓவர் சமஸ்கிருதத்தில் மட்டுமன்றி அத்படன் தொடர்புள்ள தென்னால்சிய வரலாறு, தமிழ், துணிக் கலைகள், சமயங்கள் ஆகியனவற்றிலும் ஈடுபாடும் அறிவும் உள்ளவர் என்பது ஓவ்வொரு மூலம் புலப்படுகிறது. ஓவர் பேராசிரியருடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர். ஓவ்வொரு கூடுதலாக அவர்கள் இன்னைய சமகாலத்தவராகவும் பின் அங்கும் யாற்றிப்பானப் பல்கலைக்கழகத்திலும் உடன் விரிவுறையாளராகவும் பண்டிகாரிந்தவர். கடந்த ஆண்டுகளிலே தொல்லியல், புவியியல், வரலாறு தொடர்பான வியங்கள் பற்றிய பேரூரைகள் ஓட்டமிடப்பற்றன. ஓவ்வாண்டு பேராசிரியர் செல்வநாயகம் விரும்பிய கலை சார்பான பேரூரை ஓட்டம்- பெறுதல் சாலப் பொறுத்தமானதே. ஓதுதைக் கல்லச்சுப் பதில் செய்வதற்கு நன்கு தட்டச்சுப் பதில் செய்து தந்தவிய வரலாற்றுத் துறையைச் சேர்ந்த செல்வி. ஜெ. ஜெயந்தி அவர்களுக்கும் ஓதை உலவாக்கத்திலே பலவழிகளிலும் உதவி பூரிந்த அனைவருக்கும் எமது ஓதயம் கணிந்த நன்றி.

புவியியற்றுறை

யாழ்/பல்கலைக்கழகம்

15.07-1987

செ. பாலச்சந்திரன்

சீரேஷன் விரிவுறையாளர்

பேராசிரியர். சோ. செல்வநாயகம்

நினைவுக் குழு சார்பாக



தென்னுசியக் கலைவடிவங்களில் நாட்டிய

சாஸ்திரமரபு

"நாட்டியத்தின் மூலம் புலப்படுத்த முடியாத ஞானமோ சிறப்பே.
கல்வியோ, கலையோ, யோகமோ, செயலோ ஒன்றுமில் லை.
சுகல சாஸ்திரங்களும், திறன்களும், பலவகையான செயல்களும் நாட்டியத்தில்
ஒன்று சேர்ந்துள்ளன!"

"மக்களின் செயல்களையும் நடத்தைச் சொல்வாறு செய்து
காட்டலே நாட்டியமாகும். இதிலே, பலவகையான பராவங்கள்
(bhasas) நிறைந்திருக்கும்: பல நிலைகள் சித்திரிக்கப்படும்.
மனிதனின் செயல்கள் தொடர்புடையதாயிருக்கும். உலகில் மக்களுக்கு
மறிழ்ச்சியை உண்டாக்கும். தேவர்கள், அசரர், இல்வாழ்வோர்
ஆசியோரின் செயல்களை உலகில் அப்படியே செய்து சாட்டுவதே
நாட்டியமாகும்"

(நாட்டிய சாஸ்திரம் 1.116-117:1.111;
1.120-121; 21. 120)

தென்னுசியா.

இன்றைய இந்தியக் குடியரசு, பாக்ஷிஸ்தான், வங்காளதேசம், நேபாளம்,
சீக்கிம், பூட்டான், இலங்கை, மாலைத்தீவுகள் ஆகிய நாடுகள் தென்னுசியாவில்
உள்ளன. திலூர் ஆபுகாளிஸ்தா ஜையும் இவற்றுடன் சேர்ந்துகீ் சொன்னாலும். இந்
நாடுகளிற் பல 1947க்கு முன் இந்தியாவில் அடங்கியிருந்தன. மேலும், இப்
பிராந்தியத்தின் மையத்திலுள்ள பெரிய நாடாக இந்தியக் குடியரசு விளங்குகின்றது.
பிராந்தியாற்று ரீதியிலே பிரிச்சப்படாத இந்தியத் துணைக்கண்டம், பாரதம், இந்தியா
வரலாற்று ரீதியிலே பிரிச்சப்படாத அழக்கட்டுரையிலே அழக்கப்படும்.

கலைவடிவங்கள்:

மனிதன் மக்கட் பண்புடையவனுக் வாழுவதற்குக் கலைகளின் பரிச்சயமும்,
அறிவும் அவசியமாகும். புராதன இந்திய பண்பாட்டு மரபிலே கலைகள் 64
ஆகக் கூறப்பட்டுள்ளன. "ஆய, கலைகள் அறுபத்தி நான்கு" எனக் கூம்பார்
குறிப்பிட்டுள்ளார். இவ் அறுபத்தினால்கு கலைகளின் பட்டியல் வாத்ஸ்யாயனரின்
சூம் சுத்திரம் போன்ற நூல்களிலே கூறப்பட்டுள்ளது. இவ் அறுபத்தினால்கு கலை-
காம சூத்திரம் போன்ற நூல்களிலே கூறப்பட்டுள்ளது. கலை அறுபத்தினால்கு கலை-
நடனம், நாடகம் முதலியன கலைகள் என்பதில் ஜயமில் லை. இந்திய நூல்களுடை-
கிடையில் உள்ள நெருங்கிய தொடர்புகள் பற்றி விழங்குவதாக மோத்திரபுராணம்
(6.2.1-9) எனும் நூலிற் கூறப்பட்டிருக்கும் ரதையொன்று குறிப்பிடற்பாலது.

இதிலே வஜ்ர என்ற அரசனுக்கும், மார்க்கண்டேய முனிவருக்குமிடையே நடை-
பெற்ற சம்பாதங் ஆன ஒன்று வருகின்றது. இறைவ இந்த திருவருவிலே வழிய
மிரும்பிய அரசன் இம்முனிஸ்ரை அனுவதித் தனக்குச் சாஸ்திரீய விதியிலான இறைவனின்
படிமம் அமைக்கும் சுலையிலைத் தனக்குப் புசட்டுமாறு கேட்டான். அதற்கு
முனிஸ்ர பழங்கு சுலையிலை அங்கூத்தர்கு ஓவியர்க்கு லைஞாம் அவசியமென்றார். எனவே
மன்னன் அத இந்த தனக்கு விளக்குமாறு கேட்சு, முனிஸ்ர முனிஸ்ர ஹைக்கூரை அறிவின்றி
ஒவியர்க்கு லையிலைப் புரிந்து தொன்னமுடியாகதென்றார். எனவே, அரசன் நடனக்
கு லையிலைத் தனக்கு எடுத்துக்கர்க்குமாறு கேட்டான். அதற்கு முனிஸ்ர தமிழ்வடக்கீ-
தியக்கூரை அறிவின்றி நடனக்கூரையிலை விணங்கிக் கொள்ளமுடியாதென்றார். மன்னன்
இத இந்த தனக்குப் புசட்டுமாறு கேட்சு, முனிஸ்ர வாயிப்பாட்டிசைக்கு லை-
அறிவின்றித் தாளவாத்தியக் கு லையிலை அறிய முடியாது. வாயிப்பாட்டிசைக்கு லை-
யிலை அறிந்தவனே எல்லாவற்றையும் அறிந்தவனுவான் என்றார். இச்சதையிலே
கூரைப்பாட்டிசைக்கு லைக்கூரைமுடியிலை அந்தப்பகுதிக்குத் தீங்கு குறிப்பிட-
கூரைகள் ஒன்றேடொன்று நெருங்கிய தொடர்புள்ளமையும், ஒன்றின் அறிவு மற்றுள்ள-
மின் விணங்குவதற்கு-அவற்றியம்- என்பதும், மூலமாக முழுச் சம்கையும் உடைப்பு-
பூருமின்றன.

நாட்டியம்:

நாட்டியம் கும்ஹான் நடனம் என்ற தகை பலகு கருதுகின்றனர்.
இச்சொல்விற்கு இன்று உள்ள பொருள் இதுவாசவாகம் அல்ல, ஈடுபாசமுலையும்,
தெள் தூசியர்விலுள்ள பிராந்திய மொழிகள் பலவற்றிலும் இச்சொல் குறிப்பாக
நாட்கதையும் குறித்து வந்துள்ளது. நாட்டிய சாஸ்திரம், அபிநயகரப்புனம்
(15. நாட்டியம் தந்தாட்டம் பூந்தாட்டாயும்) போன்ற நால்களில் நடந்தும்
எனும் பொருளில் இப்பதம் வந்துள்ளது. நாட்டிய சாஸ்திரத்தில் இச்சொல்
அரங்கச் சுலைகள் அணுத்தையும் மட்டுமன்றி இலக்கியம், அலங்கார சாஸ்திரம்
முதலியனிற்றையும் உண்டாக்கியுள்ளது. குறிப்பாக நாட்கம் நடனம்.
(வாயிப்பாட்டிசை, வாத்திய இசை) முதலியனவற்றை ஒன்று சேர்த்துக் குறிக்கும்.
தங்கீதம் எனும் சொல் மேற்குறிப்பிட நாட்டியம் எனும் சொல்லில் அடங்குமாயிரு-
ஙும், அது வாயிப்பாட்டிசை, வாத்திய இசை, நிருத்தம் (நடனம்) ஆகிய மூன்றிரு-
ணும் குறிக்கும். பழைய சாலம்தொட்டு நெடுங்காலமாக நாட்கம் ஆடப்-
டினும் வந்தது. மகாபாரதத்தின் ஒருபகுத்தியாகிய உறவும் செத்திலே (சி.பி. 2ம்
பட்டும் வந்தது). மகாபாரதத்தின் ஒருபகுத்தியாகிய உறவும் செத்திலே (சி.பி. 2ம்
நாட்டியம் ஆடினர்) "நாட்டியம் ஆடினர்" (நாட்டியம் நறிரதுறை) எனவும், ராஜ-
நா (அளவில்) சேராரின் (சி.பி. 10ம் நா) சர்ப்பூர மஞ்சளி எனும் நாட்கத்திலே "ஒரு
கட்டகம் (ஒருவரை நடனம்) ஆடப்படும் (கட்டகம் நச்சடவம்) எனவும் வரும்
குறிப்புகள் கவனித்தற்பாலன. நாட்டியம், நாட்கம் எனும் சொற்கள் நடனம்
எனும் கருத்திலும் வந்துள்ளன.

பிரத:

இன்று கிடைத்துள்ள காலத்தால் முந்திய நாட்டிய இலக்கணம் கூறும்
நாலாகிய நாட்டிய சாஸ்திரம் பிரத முனிஸ்ர இயற்றியதாகக் குறிப்படுகின்றது.
அனால் இந்தாளின் உள்ளடக்கத்தினின்றும், பிற அம்சங்களையும் உற்றுநோக்கி
ஆராய்ந்த ஆற்வாளர் இது பல நாற்றுண்டுகளாக உருவாகி சி.பி.இரண்டாம்
நாற்றுண்டாளில் முழுமையடைந்திருக்கலாம் என்பர். 1

வேறு சிலர் இக்காலவரையறைக்குச் சர்வு முன்பின்னுள் காலத்தில் இது இயற்றப்பட்டிருக்கலாம். அல்லது தொகுக்கப்பட்டிருக்கலாம் என்பர். இங்கு ஒரு தொகுப்பு நூலாகும். பரத என்ற சொல் நடிகள், ஆடுபவள் முதலியோடுருக்குறித்தப்பட்டிருக்கலாம். இச்சொல் பின் இந்நூல் ஆக்கியோன் அல்லது தொகுத்தல் இனக் குறித்திருக்கலாம். இச்சொல் மேலும் நாடகச் சீடு, நாடகத்தி இனத் தொழிலாகக் கொண்டவன் முதலியோரை மேலும் நாடகச் சீடு, நாடகத்தி இனத் தொழிலாகக் கொண்டவன் முதலியோரை மேலும் குறித்து மென்பது நாட்டிய சாஸ்திர மூலம் அறியப்படும். இந்து விலே, "பல யும் குறித்து மென்பது நாட்டிய சாஸ்திர மூலம் அறியப்படும். (நாடகத்திற்கான) பாத்திரங்களாக நடித்தும், இந்த வாத்திரங்களை இசைத்தும், (நாடகத்திற்கான) பலவற்றையும் ஏற்படுத்தி, நாடகத்தின் தலைவராக நடத்தபவனே பாதக(ன்)" பலவற்றையும் ஏற்படுத்தி, நாடகத்தின் தலைவராக நடத்தபவனே பாதக(ன்)" கூறப்படுகின்றது (நா.சா.35.8) நாடகம், நடனம் தயாரிப்பவர்கள் குறிப்புகளுக்கான செந்து வாசு இல் தொகுக்கப்பட்டிருக்கலாமென்கி குறிப்பவர்கள் முதலியோடுருக்கான செந்து வாசு இல் தொகுக்கப்பட்டிருக்கலாமென்கி கருதப்படுகிறது. "பரத" எனும் சொல் நாடகம், நடனம் எனும் பொருளிலும் வந்துள்ளது. நாட்டிய சாஸ்திரமே பரத சாஸ்திரம், பரத சுத்திரம், பரதம் வந்துள்ளது. அழைத்துப்படுதல் ஸன்றாக் கவனித்தறிப்பாலது. மேலும், தமிழகத்தின் துறை சுறந்த சாஸ்திரீய நடனத்தையும் இன்சொல் குறிப்பதும் குறிப்பிடும்பாலது. இசு பற்றிப் பின்னர் குறிப்படும். மேலும் 'பரத' எனும் சொல்லிற்கு தாங்குதல், அக்ஷினி, புரோஉறிதர், ருத்திரன் (சிவன்), மிலேசைன் முதலை வேறு பல சுருத்துக்களும் உண்டு.

சாஸ்திரம்:

சாஸ்திரம் என்றாலும் சோதிடம் அல்லது ஒருவர் நினைத்த காரியம் சொல்லுதலையும் ஒரு சாராார் கருதலாம். ஆனால், இச்சொல் இங்கு சிறப்பான சொல்லுதலையும் ஒரு சாராார் கருதலாம். ஆனால், இங்கு சொல்லுதலை சுருத்திலே வந்துள்ளது. "ஆனாலும் பாதுகாப்பாகும் எதுவோ அதுவே சாஸ்திரம்" எனப்படும். ஒரு குறிப்பிட்ட நாட்திரி இன அல்லது அறிவிய லீக் சில விதிகளுக்கேற்ப உருவாக்கி, அத இனச் சிதையாது ஒரு கட்டுக்கோப்பினுள் வைத்திருப்பதே சாஸ்திரம் எனலாம். எனவே; சாஸ்திரம் எனும்போது, வரையறை செய்த நன்கு ஒழுங்கு எனலாம். எனவே; சாஸ்திரம் எனும்போது, வரையறை செய்த நன்கு ஒழுங்கு படுத்தப்பட்ட அறிவியலே என்பது தெளிய. நாட்டிய சாஸ்திரம் அல்லது பரத சாஸ்திரம் பொதுவாக நாட்டியம் பற்றிய அறிவிய இல்லைம், சிறப்பாகச் சுருத்தின் நாட்டிய சாஸ்திரத்தினையும் குறிக்கும்.

மரபு:

ஒவ்வொரு நாட்டிலும் வாழுகின்ற மக்களிடையிலே அரசியல், சமுக, பொருளாதார, சமய, பண்பாட்டு மரபுகள், எனப் பல மரபுகள் உள்ளன. இந்தியாவிலே பலவேறு அறிவியல்கள் பற்றிய மரபுகள் நீண்ட காலமாக நிலவி வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, தர்ம சாஸ்திர மரபு, அர்த்த சாஸ்திர மரபு வந்துள்ளன. மரபுகள், குலமரபுகள் எனப் பலவற்றைக் குறிப்பிடலாம். இவை நீண்ட சமய மரபுகள், குலமரபுகள் எனப் பலவற்றைக் குறிப்பிடலாம். சாலமாக நிலவி வருபவை. சாலம் தோறும் இவற்றிற்குப் பல அறிஞர்கள் தத்த சாலமாக நிலவி வருபவை. சாலம் தோறும் இவற்றிற்குப் பல அறிஞர்கள் தத்த சாலமாக நிலவி வந்துள்ளனர். மரபும் நீண்ட சாலமாக நிலவி அளித்து வந்துள்ளனர். நாட்டிய பற்றிய மரபும் நீண்ட சாலமாக நிலவி வந்துள்ளது.

இக்கட்டுரையில் தொடர்ந்து நன்றாய் அல்லது மச்சி தோற்றும் வளர்ச்சி பரதாளி நாட்டிய சாஸ்திரம், அதன் வழி நூல்கள், நாட்டியத்தில் பிரதான இயல்புகள் முதலியன பற்றியும், தென்னியாவின் பிற சபைகளில் இவ் அறங்கிலின் தாக்கம் பற்றியும் சுருக்கமாகச் சூரியப்படியும்.

நாட்டிய சாஸ்திர மரபுத் தோற்றமும் வளர்ச்சியும்-புராதன இந்தியக்குடை ஒவியங்களில் நாட்டியம்:

மனிகள் இயற்கையையும், பிற மனிகரையும், உயிர் வர்க்கங்களையும் பின்பற்றி அவற்றின் செயல்களை அவ்வாறே செய்ய முற்பட்டுள்ளான். கலைகளின் தோற்றத்திற்கு இது முக்கியமான சாரங்களைக் குறப்படுகிறது. நடனத்திலே ஈடிப்பு, அடிசயம், இசை, தாஸம் முதலியன இடம்பெறும். எனவே இது ஒரு கூடுக்க லையாகும். புராதன இந்திய சமூகத்திலே நடனம் நாடகத்தன்மை உள்ளதாகவும் இருந்ததெனக் கருதப்படுகிறது.² இவ் இயல்டு இந்தியாவின் ஜனக்குழு நிலையிலேள்ள மூகங்களில் இன்றும் கணப்படுகிறது. புராதன மக்களின் சில மணி வெளிப்பாடுகள் பாதுகாப்புள்ள குகைகளில் கல்கரங்களில் ஓலியிலைகளாகத் தீட்டப்பட்டுள்ளன. இவற்றுட் சாலத்தால் முந்தியவை சுமார் சி.மு. 8000 ஆண்டுகளைச் சேர்ந்தனவே,³ இந்தகைய ஒவியங்களிற் பெரும்பாலும் வை மத்திய இந்தியாவில் உள்ளன. நடன ஒவியங்களைப் பொறுத்த அளவிலே போபால் குளிருக்களில் உள்ளவை குறிப்பிடற்பாலவை, புராதன மனிகளின் வழக்கங்களிலே நடனம் ஒரு முக்கியமான இடத்தைச் செய்திருந்தமைக்கு இவை; தக்க சான்றுக்காம். இவற்றின் சமய, மாந்திரிக்கத் தன்மை இன விட, மக்களின் பொழுதுபோக்கங்களும் இவை பயன்படுத்தப்பட்டிருப்பன. இயற்கையிலே, சமூகமையான வாழ்க்கைப் பேசராட்டம் நடந்திலந்த மனிகள் ஒவியத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடற்பாலது.

பிழைக்காவியுள்ள குகைகளை அவிசெய்யும் இடைக்காலத்திய கவர்ச்சி-காலமான நடன ஒவியக் காட்சிகள் குறிப்பிடத்தக்கவை. இவை பற்றிச் சுலாநிதி வகுங்கர் (Dr. Wakankar) சுலாநிதி புநர்கள் (Dr. Brooks) ஆகியோர் கால இந்திய ஒவியம் எனும் தமது சிறந்த நூலிலே குறிப்பிட்டு உள்ளார்.⁴ மேற்குறிப்பிட்ட ஒவியக்காட்சிகளில் ஒன்றிலே நான்கு நடனக்காரர் கானப்படுகின்றனர். கவர்களில் இருவர் நிற்கின்றனர்; ஒருவர் இருக்கிறார்; மற்றவர் மேலே பாய்கிறார். மேற்குறிப்பிட்ட நூலாசினியர்கள் இவற்றை மத்திரவாதிகளின் நடனம் என்பார். இந்தேன ஒவியங்களிலுள்ள ஒருவர் எருதின் கொம்புகள் கூடிய முசுழியும், மற்றவர் சிறஞ்சள் தலையாட்டியும், இன்னொவர் ஒநாய்த்த லை முடியும், நகங்கரும் கொண்டுள்ளனர். எஞ்சியவர் மேலே (ஆசாயத்திலே) பறக்கிறார்.⁵ இதே காலப்பிழிதொரு ஒவியக் காட்சியில் தம்மை வணங்கும் இருவருக்குப் பயபக்தி உண்டாக்கும் நிலையிலான ஓரு நடனக்காரர் உளரி, இவர்கள் எருதின் கொம்புள்ள முசுழியும், சிறஞ்சள் தலையாட்டியும் அளிந்துள்ளனர், மேலே இவ் ஒவியங்களில் வேட்டையாடுதல் கார்பான நடனம் காட்சிகளும் உள்ளன.

விங்க வணக்கந்துடன் தொடர்புள்ள ஒவியங்கள் அரிசாயினும், அலறிருக்கிற இடத்திற்கு அவ்வெமயியான ஒவியங்களிலே விங்க வணக்கந்துடன் தொடர்புடைய நடனக்காரர் சல்லாரியுடன் கானப்படுகின்றனர்.

பிற்கால நடன ஓவியங்களிலே மேற்குறிப்பிட்ட ஒரு நடன அமைப்புக் கருணப்படுகின்றது. பிற்காலத்திய "ராஸ்" நடனத்தினை நிலைட்டும் - நடுவில் ஒருவரைவிட்டுச் சுற்றினார் எட்டு நடனக்காரர் உள்ள ஓவியம் போபா - விலூள்ள சிம்லா குண்ணிலே காணப்படுகின்றது. இசை வாத்தியங்கள் சில பிற்கால ஓவியங்களிலே காணப்படுகின்றன. இவற்றிலே ஆண்கள் சிலர் மேளம், யாழ் போன்ற வாத்தியம், சல்லாரி முதலியனவற்றை இசைக்கின்றனர். ஆரம்பகாலம் தொட்டு, ஓர் உணர்வு, அனுபவம், பழையகதை முதலியனவற்றைப் புலப்படுத்த தற்கால ஐக்குவிப்பு நடனத்திலே காணப்படுகின்றது. எனவே, அரங்கக்கீல நடனத்துடன் தொடங்குகிறது என்னாம். 6 ஆடுவோன், குறியீடுகள் (Symbols), உடம்பிலே மைசூசதல், கருத்தைப் புலப்படுத்த அபிநியம் முதலியனவற்றையும், பேச்சு வழக்குத் தொடங்கிய பிண்பாடல்களையும் பின்னர் இசை வாத்தியங்களையும் புயன்படுத்தியுள்ளான். இத்தகைய படிமுறை வளர்ச்சியினைப் புராதன இந்தியக் குகை ஓவியங்களிலும் காணக்கூடியதாயிருக்கிறது. இத்தகைய நாடக இயல்புள்ள நடனங்கள் இன்றும் ஜக்குமு நிலையுள்ள மக்கள் மத்தியிலே, குறிப்பாக வடசீழக்கு இந்தியாவிலே நிலவுகின்றது. மேலும், ஜக்குமு நிலையிலுள்ள மக்களிடையிலே, சமயக்கிரியைகள் தொடர்பான நடனங்கள் உள்ளன. இவற்றிலே இசை, மதுபானம் அருந்துதல் முதலியனவும் இடம்பெறும். எடுத்துக் காட்டாக ஓரிசாவிலூள்ள சந்தல் மக்களிடையே நிலவுவனவற்றைக் குறிப்பிடலாம்.

சிந்து சமவெளி-நாகரிகத்தில் நாட்டியம்:

இந்நாகரிகம் வளம்மிக்கதொன்றாகும். இது சுமார் சி.மு 2500 - 1500 வரையுள்ள காலப்பகுதியிலே நிலவிற்று. இங்குள்ள பொழுதுபோக்குகளில் நாடகமும் இருந்திருக்கலாமென ஒருசாரார் கருதுகின்றனர். ஆனால், நடனம் இங்கு முக்கியமான ஓரிடத்தை வகித்திருக்கலாம். இங்குள்ள வரிவடிலம் பலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வாசிக்கப்படின் புதிய தகவல்கள் கிடைக்க வாய்க்கூடிய மண்ணான நடன உருவங்களைத் தவிர்க்க கல், வெண்கலம் ஆகியனவற்றூடாம். மண்ணான நடன உருவங்களைத் தவிர்க்க கல், வெண்கலம் ஆகியனவற்றூடாம். சில உறுப்புகள் ஒடிந்தள்ள அழகிய சாம்பல்நிறச் சுண்ணம்புக்கற்சி லை ஒன்று கிடைத்துள்ளது. இது பிற்கால நடராஜ வடிவத்திற்கு முன்னேடியாக இருந்திருக்கலாமென சேர்ஜோன் மார்சல், பென்ஜமின்றேலன்ட் முதலியோர் கருதியுள்ளனர். இதைவிட வெண்கலத்தாலான நேர்த்தியான நடனமாதின் சி.லை குறிப்பிடற்பாலது. முற்குறிப்பிட்ட சி.லைக்கும், இதற்கும்; பிற்கால நடனச் சி.லைகளுக்குமிடையுள்ள தொடர்புகளை நர்த்தசியும், ஆய்வாளருமான கலாநிதி. கபிலவாத்ஸ்யாயன் குறிப்பிட்டுள்ளார். 7

இந்திய நடனமறபு வியக்கத்தக்க வகையிலே தொடர்ந்து நிலவுகின்றது. காப்புகள் அணிதல், பதக்கத்துடன் கூடிய சங்கிலி போன்றவை இந்நாகரிக காலம் தொட்டாவது தொடர்ந்து அணியப்படுகின்றன. பிற்காலத்திய கோவில் - கூளையும், கட்டிடத்தின் பகுதிகளையும் அலங்கரிக்கும் நடனயஷ்டிகள், அப்ஸரஸ்கள், சுரசந்தரிகள் முதலியோரின் வடிவங்களிலும் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் காணப்படுகின்றன. மக்கேங் என்பவர் மொகைஞ்சதாஷா அகழ்வாய்விலே கண்டுபிடித்துள்ள முத்திரையொன்றிலே ஒருவர் மேளம் அடிக்கச் சிலர் நடனமாடும் காட்சியுள்ளது

பிறிதொன்றிலே முகமுடியும், பொய்வாலுமுள்ள ஒருவர் வணக்கீரத்திற்குரிய மிருகத்தின் முன் சிரியைக்கான நடனம் ஆர்க்கிறார். இத்தகைய விடயங்கள் பூராதன குசை ஓலியங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளனமை என்று நினைவு கூறப்பாலது. உள்ளீடற்ற சொம்புள்ள முகமுடிகளும் அந்துசமவெளி நாசாரிசுக் கிண்ணங்களிடையே கிடைத்துள்ளன. மாந்தரீசு, சமயக் கிராஸ்யகளில் மட்டுமன்றி, மக்களுக்குக் கேளிக்கையளிப்பதற்கும் முகமுடிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறாம். பகுதி பகுதியாகக் களற்றித் திரும்பவும் பொருத்தக் கூடிய மொழ்மைகளும் சிறுசமவளியிலே கிடைத்துள்ளன. பொம்மைகளின் தாயகம் இந்தியா எனக் கருதப்படுகின்றது.

இசையும் நெநாசாரிகத்திலிடம் பெற்றிருந்தமையில் வியப்பில் இல். நடனம் நிலவியபடியால் இசையும் நிலவியிருக்க வேண்டும். ஆனால், இதைவிட அதுதியான சான்றுகள் கிடைத்துள்ளன. மன், மரம், உலோகம் ஆகியவற்றாலான சில இசை வாத்தியங்கள் இந்நாசாரிசுக் கிண்ணங்களிடையே கிடைத்துள்ளன. நரம்புக் கருவிகள் துணக்கருவிகள், தோல்கருவிகள், சுக்கருவிகள் ஆகிய நால்வகை வாத்தியங்களிற் கில்லாவது இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாமென்ற கருதப்படுகின்றது. 8 இவற்றின்னே பழைய யாழ் போன்ற நரம்பு வாத்தியம், மேளம், சல்லாளி முதலியின குறிப்பிடுற்பாலன. எனவே இந்து சமவெளி நாசாரிகத்திலே நடனம், இசை, பொம்மலாட்டம், ஒன்றைப்பார்த்து அப்பழையே செய்து காட்டும்கூட இடம் பெற்றிருக்கலாம். இவற்றிற்கு தூதை ஓவியங்களோடு, சேர்த்துப் பார்க்கும்போது ஒருவகையான தொடர்ச்சி நிலவியதை அவதானிக்கலாம்.

(வேதாலிக்கியத்தில் நாட்டியம் (சுமார் சி.மு. 1800—சி.மு. 500வரை)

இதுவரை தொல்லியல் சான்றுகளே பொதும் கவனிக்கப்பட்டன; வேதாலம் தொட்டு இலக்கியச் சான்றுகளும் கிடைத்துள்ளன. இருக்கு, யஜார், சாம அதர்வ வேதங்களும், அவற்றின் சார்பு நூல்களான பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷத்தங்கள், சூத்திரங்கள் ஆகியவற்றிலே நாட்டியம் பற்றிய குறிப்புகள் வருகின்றன இவற்றின்னே காலத்தால் முந்திய இருக்குவேதம் தகும் சான்றுகள் முதலற்குறிப்பிடுற்பாலன. இதிலே போற்றப்படும் இந்திரன், மருத்ஸ், அஸ்வின்ஸ், உங்கா போன்ற தெய்வங்கள் கிறந்த நடனக்காரராக வருகியக்கப்படுகின்றனர். குறிப்பாக உங்கா பற்றிய வருண இருக்குள் சிலவற்றிலே (நடனக்காரிபோல நன்கு அலங்காரித்து உங்கா விளங்குகிறார்) அக்கால நடனக்காரி பற்றிய அம்சங்கள் பிரதி பலிக்கின்றன. நடனம், இசை ஆகிய சமூகத்திலே குறிப்பிடத்தக்க இடம் ஒன்றினைப் பெற்றிருந்தன. நடனம் மூலம் ஒருவன் நெடுநாள் வாழலாமெனவும் கூறப்படுகின்றது. அப்சரல்கள் பற்றிய குறிப்புகள் இருக்குவேதத்திலும், பிந்திய நூல்கள் சிலவற்றிலும் வருகின்றன. இவர்கள் கந்தர்வர்களின் மலையிரா. இந்திரன் நடனம் போன்ற சூலைகளிலும் வல்லுநரான தெய்வமாகும். பிற்காலத்திலே நடனம் நாடகங்களுடன் தொடர்புள்ள விழா இந்திர-ஞடன் தொடர்புடுத்தப்பட்டுகின்றது. நாட்டிய சால்திரம், சிலப்பதிகாதம் போன்ற பிற்காலத்திய நூல்கள் இது பற்றிக் கூறுகின்றன,

மேலும் சொற்றித்து
யஜார் செய்து
தீவை பயிர்களை
பிற்காலத்து
வேதங்களை
தென்றும்
யஜார் செய்து
ரசம், ஆசு
கூறப்படுத்து
பெற்றன.
நன்கு இடம்
சாரியரும்
சா, கைகள்
வெள்ளும்
மாணவன்
கூறப்படும்
தனியுரை
உருவாக்கு
புருஷவள்
குறிப்பு
உதாரணம்
போன்று
குறிப்பிடும்
ஒரு பா;
நினைவுட்டு
இசை வா
சு இலக்கு
தடங்கு
பதமும்,
இசை,
சார்பும்
வழிபடுத்து

மேலும் வேதங்களை நோக்கும்போது, இருக்குவேதம் ஒருவகையிலே சீறந்த சாஹித்ய நூலாகும். இதற்கான இசை சாமவேதத்திலே விவரிக்கப்படுகின்றது. யஜார் வேதத்திலே வேள்விக்கான விதிகளும், அதர்வ வேதத்திலே நன்மை தீமை பயக்கும் பலவகையான மாத்திரிக் விதிகளும் கூறப்படுகின்றன. எனவே, பிற்காலத்திலே நாட்டியசாஸ்திரம் போன்ற நூல்களிலே நாட்டியம் நான்கு வேதங்களின் சாரமாக, ஜந்தாவது வேதம் எனவும், யாவாருக்கும் பொதுவான தெள்றும் கூறப்படுகின்றது. இருக்குவேதத்திலிருந்து பாட்டியம் (சாஹித்யம்), யஜார் வேதத்திலிருந்து அபிநயம், சாமவேதத்திலிருந்து இசை, அதர்வ வேதத்திலிருந்து ரசம் ஆகியன எடுக்கப்பட்டு, நடைஷும் பிரமாவனில் உருவாக்கப்பட்டதெங்கி கூறப்படுகின்றது. நாட்டியத்தின் உருவாக்கத்திலே சமயக் கிளியை கணுக்கும் நான்கு இடம் பெற்றன. வேள்விக் கிளியைகளிலே இசை மட்டுமன்றி, அபிநயம், நடைப்பு முதலியன நடக்க இடம்பெற்றன. எனவே, வைதீச சமயக் கிளியைக் கொட்ட செய்யும் சீவரச் சாரியருக்கும், நாட்டியக்காரருக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகளைப் பேராசிரியர் காக்கலாக நாதச்சுருக்கள் எடுத்துக்காட்டியுள்ளார். 10 பழைய உபநிஷதங்களிலே என்றால் சாந்தோக்ய உபநிஷதத்திலே (7.12) அக்கால வைதீகச் சல்லி பயனிற மாணவன் கற்க வேண்டிய பாடங்களிலையும் தேவஜாவைத்யா (நஞ்ச இலகள்) கூறப்பட்டுள்ளமை என்று கூறிக்கூறப்பாலது.

இருக்குவேதத்திலே வரும் சம்வாதப் பாடல்கள் (Dialogues), தனியுரைகள் (monologues) குறிப்பிட்டுப்பாலன. இவை ஒருவகையில் நாடக உருவாக்கத்திற்குப் பங்களிப்புகள் செய்திருக்கலாம். சம்வாதப் பாடல்களிலே பூராவஸ்தார்வசீ (8.5), சரமா-பணி (10.9) சம்வாதங்கள் போன்றவை குறிப்பிட்டுத்தக்கவை. நாடக இயல்புள்ள தனியுரைகள் என்று கவனிக்கூறப்பாலன. உதாரணமாக, இந்திரன் (10.10), சுதாட்டச்சாரன் (10.3) தனியுரைகள் போன்றவற்றிலைக் குறிப்பிடலாம். இவ்வகைப் பாடல்களில் உள்ள நாடக இயல்புகள் குறிப்பிட்டுத்தக்கவை. பிற்காலத்திலே நாட்டியசாஸ்திரம் கூறும் நாடக வகைகளில் ஒரு பாத்திரத்தினைச் சொன்ன "பாண்" எனும் நாடகவகையினை மேற்குறிப்பிட்டவை நினைவுட்டுவன. வாய்ப்பாட்டினால், வாத்திய இசை, குறிப்பாக வீணை போன்ற இசை வாத்தியங்கள் பற்றிய குறிப்புகளும் வேத இலக்கியத்திலே வருகின்றன. இசை வாத்தியங்கள் பற்றிய குறிப்புகளும் வேத இலக்கியத்திலே வருகின்றன.

வேத இலக்கியச் சான்றின் அடிப்படையிலே நோக்கும்போது, அரங்காக்க இலகள் வேள்விக் கிளியைகள் சார்பாகவும், மக்களுக்கு மகிழ்வுட்டும் நாக்கந்தடங்கும் தோன்றியமை தெளிவாகும். நடக்கீனைக் குறிக்கும் "கைஞா உங்". என்ற பதமும், விதா உங்கள் (கோமாளி) பற்றிய குறிப்பு; நேத இலக்கியத்திலே வருகின்றன. இசை, நடம், நாடகம் (பழைய நிலையிலான நாடகம்) முதலியன சமயச் சார்பும், உலகியல் சார்பும் உள்ளவாகவும் விளங்கின எல்லாம். இவை இறைவான வழிபடுதற்கான சாதனங்களாகவும் இலங்கின.

இதிலற ராஸங்களில் நாட்டியம்: (சுமார் சி.மு. 4ம் நூ. - சி.பி. 2ம் நூ. வரை)

வடமொழிலுள்ள இதிலற ராஸங்களான மகாபாரதமும் இராமாயணமும் நாட்டியம் பற்றிய குறிப்புக்குக் கூட கொண்டுள்ளன. ராஜகுயவேள்விக்கு வந்த அந்தணர்கள் இன் நடிகர்களும், நடனக்காரரும் மகிழ்வித்தனர். என மகாபாரதத்திலே குறப்படுகின்றது. இந்து வின் ஒரு பகுதியாகிய உறவிலம்சத்திலே வரசுதேவனின் ராஜகுயவேள்வியிலே குழுமியிருந்தோன்ற பத்ர எனும் நடிகள் தனது சிறந்த சுலவிருந்தினால் மகிழ்வித்தான் எனவும் இதனால் "லோகவீரமாறா நடா" எனும் விருதுப் பெயர் பெற்றுள் எனவும் அறியப்படுகின்றது. அருச்சனை நடனக்கூலையிலே நன்கு தேர்க்கி பெற்றிருந்தான்.

வால் மீனி இராமாயணத்திலும், நாடகம் பற்றிய குறிப்புகள் உள்ளன. பரதன் அயோத்தியிலே நாடகங்களை ஒழுங்கு செய்வித்தான். அயோத்தியிலே நாடக அரங்கு ஒன்று இருந்தது. அப்ஸரைகள் பற்றிய குறிப்புகள் இந்து விவும் வருகின்றன. இராமன், இராவணன் ஆகியோர் இசை முதலிய நூல்களைகளிலே தேர்க்கி பெற்றிருந்தனர்.

பௌத்த புனித நூல்களில் நாட்டியம்: (சுமார் சி.மு. 5ம் நூ. - சி.மு. 4ம் நூ. வரை)

இந்தால்களிலே நடனம், நாடகம், இசை பற்றிய குறிப்புகள் வருகின்றன. விதூரபண்டித ஜாதகத்திலே மக்களுக்குக் களிப்புட்டு வோர்-பட்டியலில் நடிகள், நடனக்காரர், பாடுவோர், கைதட்டித்தாளம் போடுவோர், சடம் வாசிப்போர் முதலியோர் இடம் பெற்றுள்ளனர். இப் பகை நூலைக்கிடிலே வட்டமான மேண்டயில் இடம் பெறும் நாடகம் பற்றிச் குறப்படுகின்றது. தற்காலிகமான திறந்தவெளியரங்கு நாடகக் குழுவினர் நாடகசாலை, பார்வையாளர் முதலியோர் பற்றிய குறிப்புகளும் உள்ளன, 11

பாணினி, பதஞ்சலி, கெளாடில்யர் ஆகியோரின் நூல்களில் நாட்டியம்:

(சுமார் சி.மு. 5ம் நூ. - சி.மு. 2ம் நூ. வரை)

வடமொழி இலக்கண ஆசிரியரான பாணினியின் அஷ்டாத்தயாயியில் சீலாலின், சீருஉதால்தல ஆகியோர் இயற்றிய நடகூத்திரங்கள் பற்றிய குறிப்பு உண்டு. (4.8 110-111, 129) இது நாட்டிய சாஸ்திரத்திற்கு முன்னேடியான ஒரு நூல் என்பதை ஜெயமில் கூறுகிறார்.

பதஞ்சலி பாணினியின் நூலுக்குத் தாம் ஏழதிய பேருரையாகிய மறுறபாடு பொட்டாத்தயத்திலே சோபனிக (நடிகள்), சடம், சர்த்தட பற்றியும், வீதை, மிருதங்கம் போன்ற இசைக் கருவிகள் பற்றியும் குறிப்பிடுகிறார்,

சௌடில்யர் அர்த்த சாஸ்திரத்திலே நடனக்கூலான் சமூர் அந்தஸ்தி இன் ஆதரிக்கிறார். அரசுசுலைக்குக்கு ஆக்ரவ அளித்தல் வந்தது. ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்குமான நனிநாடக அரங்குகள் இருந்தன. களியாட்டங்களுக்கு வாரி விதிக்கப்பட்டது.

நர)
மும்

வே
வ
ப
கு
ன .

நக்கிறும் .
போர்
நடயில்
யரங்கு
புகணும்

ஒந்தியான
கு

நாட்டி இன
மற்று

மொரியர் சாலத்தை (கெளில்யர் சால) சேர்ந்த மண்ணான நடன்மாதர் சிலைகள் பட்டு, புலந்திபச் போன்ற இடங்களிலே கிடைத்துள்ளன. இவை அர்த்த சாஸ்திரச் சாஸ்திரங்களை உறுதிப்படுத்துவன.

கி.மு. 2ம் நூற்றுண்டு தொடக்கம் சி.பி. 2ம் நூற்றுண்டு வரையுள்ள சாலப் பகுதிக்கான சிற்பங்கள் காட்டும் நாட்டியம் :

இக்காலப் பகுதி வடிந்திய சிற்பங்களிலே பார்க்கத், சாஞ்சி முதலிய இடங்களில் உள்ள ஸ்தா பிகளின் பகுதிகளிலுள்ள இங்கி, நடனசீ காட்சிகள் கில் குறிப்பிட்டுப்பாலன. இவை சுங்க மன்னர் சாலத்தவை. இவை போல உடய்ச்சிரி, ஓரிசா முதலிய இடங்களில் உள்ளவும் குறிப்பிட்டுப்பாலன. மத்திய இந்தியாவில் உள்ள பார்க்கத், சாஞ்சி சிற்பங்களிலே சுணவு இலை மனிவி நடனம் மூலம் மகிழ்விக்கல், கிண்ணர தம்பதிகளின் நடனம், வாத்திய இசைக்கேற்பத் தேவகன்னியரும் கணிகையரும் ஆடுதல், நாகராஜனும் நாககன்னியரும் ஆடுதல், தருமகளின் நடனம் முதலியன ரவனிக்கற்பாலன. 12 இங்குள்ள சிற்பங்களிலே தான் குஞ்சிபாதம் முதன்முதலாகச் சாணப்படுகின்றது. 13 இந்தி லை பிற்கால நடன சிற்பங்களிலே சிறப்புற்றது. இசையும் நடனமும் காட்டுவதுபொட்டியிருக்கும், மச்சங்கு மயிழ்ச்சியளிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன.

தென்பாரதத்திலே, ஆந்திர நாட்டிலுள்ள அமராவதியில் நடனம், இஷ முதலியவைற்றைச் சாட்டும் சிற்பங்கள் உள்ளன. நடனத்திலே கூறப்படும் சாரணங்கள் (நடன அசைவுகள்), சாரிகள் (சால் அசைவுகள்) கீலவற்றைச் சாட்டும் சிற்பங்களும் உள்ளன. இசைக்கச்சேரிய இங்கி காட்டும் சிற்பங்களும் குறிப்பிடத்தக்கவை. நடனக்கௌனர் உள்ள பிறிதொரு சிற்பத் தொகுப்பிலே பிற்கால நடராஜ வடிவத்திலே நினைவுட்டும் சிற்பமும் உள்ளது. 14 அயலில் உள்ள நாகார்ஜானிகொண்டாவிலும் நடன சிற்பங்கள் உள்ளன.

பொதுவாக நோக்கும்போது, இக்காலகட்டத்திலே இந்தியாவின் கீல முக்கிய பகுதிகளிலாவது இசை, நடனம் ஆசியவைற்றைச் சாஸ்திரீய முறைப்படி சாட்டும் சிற்பங்கள் அமைக்கப்பட்டு வந்தன, என்பது புலங்கள். ஏறத்தாழ, இக்காலப் பகுதியிலே சேர்ந்த நாட்டிய அரங்குகள் வடமதுறையிலே கற்பலகையிலும், ஓரிசாவில் ரணிகும்பா குகையிலும் உள்ள சிற்பங்களிலே சாணப்படுகின்றன. இவை நான்கு தூண்டானும், மேல்விதானமும் கொண்டவை. நாகார்ஜானிகொண்டாவிலே பெரிய வட்டரங்கம் (amphitheatre) ஒன்றிலை இந்தியத் தொல்லியறாளர் கண்டுபிடித்துள்ளனர். 15 இவ் அரங்க அமைப்புகள் நாட்டிய சாஸ்திர கூறும் அரங்க அமைப்புக்கை இன ஓரளவாவது ஒத்துள்ளன.

சி.பி.இரண்டாம் நூற்றுண்டு வரை ஏழந்த சமஸ்திருத சாவியங்கள், நாடகங்களில் நாட்டியம் :

இலக்கிய ரீதியிலே நோக்கும்போது, வால்மீகி இராமாயணம் தொட்டு வடமொழியிலே சாவியங்கள் எழுதப்பட்டு வந்தன. வால்மீகிக்குப் பின் ஏழந்த சாவியங்களில் இன்று கிடைத்துள்ளவற்றிலே சாலத்தால் ஞந்தியவை சி.பி.முதலாம் நூற்றுண்டைச் சேர்ந்த பெளத்த ஆசிரியரான அஷ்டவ்ரோஷ்டாங்கி படைப்புகளாகும்.

து

இ

வா

கு

ம

நா

தெ

பல

குற

சே

ஆழ

கொ

நோ

பவ

பொ

இரு

என்

இன்ட

சரா

வில்

ஏரை

போ

போ

சா

பஞ்ச

வண

தப்ப

தா

பண

(தா

முவ

நிரு

வால்மீகிக்கும் இவருக்கும் இடையில் எழுந்த சாவியங்கள் இன்று கிடைத்தில். புத்த சாநிதம், சுசனந்தராணந்தம் ஆசிய இரண்டு மே அல்லவ கோடூர் இயற்றிய சாவியங்களாகும். இவற்றைவிடச் சாபுத்திரிபரசுரமை, உருவச் நாடகம், சணிகையுள்ள நாடகம் - என மூன்று நாடகங்களையுமில்லார். இந்நாடகங்கள் முழுமையாகச் கிடைக்காவிடினும். நாட்டிய சாஸ்திரம் கூறும் நாடகவியலுக்கு ஏற்பவே இவை அமைந்துள்ளைம் கவனித்தற்பாலது. இவற்றிற்கு முன் நாடகங்களினிருந்தாலும், இன்று கிடைத்துள்ள காலத்தால் முந்திய வடமொழி நாடகங்கள் இவையே. மேற்கூறிப்பட்ட சாவியங்களின் சில பகுதிகளிலே நாட்டியத்தின் தாட்கம் உண்டு. இக்காலம் தொட்டு அல்லது இதற்கு முற்பட்ட காலம் தொட்டுச் சம்பளிருத்திலே காசியங்கள் எழுதி-யோர் நாட்டிய சாஸ்திர அறிகும் ஓரளவு காவது பெற்றிருந்தனர்.

ஏற்கனவே குறிப்பிட்ட தொல்வியல், இலக்ஷ்யச் சாஸ்திர இந்த தொகுத்து நோக்கும்போது சி.பி.இரண்டாம் நூற்றுண்டளவில் அல்லது அதற்கு முன் பே நாட்டிய சாஸ்திரம் மரபு ஒன்று நன்கு உருவாகி விட்டதை தெளிவாகின்றது. இதன் விளைவாகப் பரத நாட்டிய சாஸ்திரம் எனும் நூல் சூசமகால, முற்பட்ட கால நாட்டிய (நாடகவியல்) மரபுகளுக்கு ஒரு நூல் வடிவம் அளிக்கப்பட்டதெனலாம். இம்மரபு நன்கு வளர்ச்சியிழுந்தபடியாற்றும் நாட்டிய இலக்ஷ்யத்தை வகுக்கவேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்கலாம். "இலக்ஷ்யம் கண்டற்ற சே இலக்ஷ்யம்" எனவே, நாட்டியத்திலே குறிப்பிடத்தக்க வளர்ச்சி அக்காலத்திலேற்பட்டிருந்தமை தெளிவு. இவ்வாறு உருவாகி வடிவம் பெற்ற நாட்டிய சாஸ்திரத்தின் செலவாக்கு சமாகால பிற்பட்ட கால இலக்ஷ்யம், சிற்பம், ஓரியம், இசை, நடனம், நாடகம் முதலிய துறைகளிலும் ஏற்பட்டு வந்தது.

பரதானின் நாட்டிய சாஸ்திரம்:

இந்திய நாட்டிய சாஸ்திரம் மரபி இசை சேர்ந்த இன்று கிடைத்துள்ள காலத்தால் முந்திய நூல் இதுவாகும். ஏற்கனவே குறிப்பிடவாறு பலநூற்றுண்டு வளர்ந்து அல்லது தொகுக்கப்பட்டு முடிவில் இன்றைய நிலையை அடைந்திருக்கலாம். இந்நூல் 36 அத்தியாயங்கள் கொண்டதாகும். சில சுவடிகளிலே 37 அத்தியாயங்களும் உண்டு. துறதிர்ஜ்ஞவசமாக நூலின் சில பகுதிகள் சிதிதந்து காணப்படுகின்றது. சிலவற்றிலே கறப்படும் விடயங்கள் நன்கு விளங்கிக் கொள்வதிலும் பிரச்ச இக்கள் உள்ளன. எனினும், இவற்றுல் நூலின் முக்கியத்துவம் குறிஞ்சு. இந்நூலிலே 1-27 வரையுள்ள அத்தியாயங்களிலும், 34-36 வரையுள்ள அத்தியாயங்களிலும் நாடகம், நடனம் முதலியன பற்றியும், 28-33 வரையுள்ள அத்தியாயங்களிலும் இசை பற்றியும் கறப்படுகின்றன. நாடகம், நடனம் பற்றிக் கூறும் பகுதிகளிலே நாட்டிய உற்பத்தி, நாடக அரங்கம், அரங்கதேவதாபுசை, தாண்டவலக்ஞங்கள் (108 கரணங்கள்), புரவரங்க பகுதிகள், ரசங்கள், பாவங்கள் (bhavas), உபாங்க விதிகள், உற்ஸ்தாபி நயங்கள் சரீராபிந்யங்கள், சாரி, மணிலம், கதி, பிராந்திய நாட்டிய வழக்குகள், வாசிகாபிந்யம், யாப்புக்கள், வாசபிந்யம், நாடகமொழிகள் நாடகப்பேச்சுவகை, நாடகவகைகள், நாடக சந்திகள், நால்வகை விருத்திகள் ஆறு கார்யாபிந்யம், (நாடக) பாத்திரங்கள் சித்தராபிந்யம், நாடகவெற்றிக்கால அமிசங்கள் பாத்திரங்களை வகைப்படுத்தல், பயன்படுத்தல் முதலியன விவரிக்கப்பட்டுள்ளன. இசை பற்றிய அத்தியாயங்களிலே, இசை பற்றிய பொதுவான கோட்பாடு, நரம்பு வாத்தியங்கள், ஸ்வரங்கள், சிராமம், முர்ச்சன, ஜதியள், வாத்தியமிக்கடி, உ

மாற்றுடைய சட்டமன்றில் இதுவே (நாட்டியமே) மிகச் சிறந்த பல ஒயினிக்கும், பலமுக்கி மிகவும் நாட்டியத்தைப் பார்த்து மதிழ்வர்த்த அனுமதியளிப்பதே நான்கள் அதைத்திலும் மிகச் சிறந்த நாண்மாகும், நடவடிக்கை பொருட்டுள், மரச் சிறந்துள், முதலியலைத்திரு விடும் பார்த்து நாட்டியத்தினால் வணங்குவதை விடுவே தெவர்கள் மனிப்புச் சிறந்துள்ளனர். (நா, சா, 36, 80-82) "எனவும் பார்த்து கூறுவினார்,

நாட்டியத்திலே வோகதர்மீ, நாட்டியதர்மீ என இருவழக்காறுகள் உள்ளன, உள்ளதை உள்ளவாறு எடுத்துக்கொட்டல் வோகதர்மீ, அதனை மெருகு வழக்காக காட்டுவது நாட்டியதர்மீ, நாட்கம், நடவடிக்கை ஆயியலைத்திலே ஆயியிக்கும், வாசியும், ஆலநார்யும், சாத்திசும் என நான்குவகை அபிநயங்கள் உள்ளன, பார்த்து, சாத்தவதீ, ஆய்வடி, கைசீரி ஆயிய நான்கு விருத்திகள் உள்ளு. ஆவந்தி, சுரங்குடைய, பாஞ்சங்கலி, ஓட்ட-மகாதி ஆயிய நான்கு பிழைக்கிகள் எடுத்துக்கொட்டுப்படுகின்றன. இந்தியத்துக்கீலகள் அகிழ்ச்சிக்கும் பொதுவான ரசங்கரமும், பாவங்கரமும் வருவிச்சப்பட்டுள்ளன, ஏலையின் பிரதான நோக்கம் ரசாந்துபலம். இந்தாலிலே என்வகை ரசங்கள் அவற்றின் ஸ்தாயிபாவங்கள், சஞ்சாரிபாவங்கள், விஷாலாயங்கள் முதலியன விளையப்பட்டுள்ளன, ஒன்பதாவது ரசமான சாந்தமும் அதன் ஸ்தாயிபாவமாகிய சமமும் பற்காரலத்திலே தான் சேர்க்கப்பட்டது. இல்லபோல நாட்டியம், நடவடிக்கையினாலே பாத்திரங்கள் அம், அரைகள் நாக்கவேண்டிய வேடுங்கரும், பிழவும் குறப்படுகின்றன.

நாலாசிரியர் பரந்த நோக்குடையவர், நாம் குறியவை மட்டுமே குறப்படவேண்டும் என அவர் கருதில்லர். நால்லீ முடிவிலே (நா, சா, 36, 83) "நாட்டியத்தின் தொடர்பாகச் சாஸ்திரங்களின் அங்கீராரத்துடன் விசிக்கப்பட்ட வழக்காறுகள் யாவும் இல்லாறு குறப்பட்டுள்ளன, இவற்றிலே குறப்படாதவற்றை நின்றார், மக்களின் வழக்காறுகளை அவதானித்து இவற்றுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்", எனதீ குறப்பட்டிருப்பது கவனித்தற்றாலது.

பரதரைத் தொடர்ந்து, சோஷ்டிகள், மதங்கள், நாரதர், தத்திலர், தன்ஜியர், நந்திசூலிவரர், சாரிங்கதேவர் முதலியோர் நாட்டியம் பற்றியும் எழுதியள்ளுகள். இம்மரபு பற்றிச் சமீபசாலம் வரை நால்கள் எழுதப்பட்டு விட்டுள்ளன. இந்தால்கள் பெரும்பாலும் வடமொழியிலே எழுதப்பட்டு வந்தன. அது அங்கீராலத்திய இந்தியாவின் சாஸ்திரீய மொழியாகவும், பொது மொழியாகவும் விளங்கி வந்துள்ளது. பிராந்திய வேறுபாடுகளைக் கடந்த ஒரு பொதுத்தன்மையும் ஏற்பட்டது.

மேற்குறிப்பிடவாறு, உருவாகி வடிவம் பெற்ற நாட்டிய சாஸ்திர மரபின் செல்வாக்குச் சமளிக்குத் (நாட்கம் உட்பட) இலக்கியம், தென்னாசியாவின் பிராந்திய மொழிகளிலுள்ள இலக்கியங்கள், நாட்கம், நடவடிக்கை, இசை, சிற்பம், ஒளியும் முதலிய பல அறிவியல் துறைகளிலும் ஏற்பட்டது. இந்திய சாஸ்திரீய நாட்கம், நடவடிக்கை முதலிய அறிவியல்களிலே பரத நாட்டிய சாஸ்திரமே முதனாலாகக் கொள்ளப்பட்டு வந்துள்ளது.

இந்தூல் இந்திய பிராந்தியங்கள் அதைதறிகும் பொதுவாக எழுதப்பட்ட நாலாகையால் எப்படுத்தியில் உள்ள சலைகளும் இதன் சாய லைப் பெற்கூடியதாயிருந்தன. இக்கூலைகளுக்குத் தொல்ஸீர் சலை (Classical art) எனும் முத்திரை பொறிப்பதற்கு நாட்டிய சாஸ்திரத் தொடர்பு அல்சியமானும், எனவே, ஒரு சில நூற்றுக்கணக்கு முன் சாஸ்திரீய மயமாக்கப்பட்ட சில நடனங்கள், நாட்டிய நாடகங்கள் நாட்டிய சாஸ்திரத் தொடர்பை எடுத்துக் காட்டிச் சாஸ்திரீயத் தன்மை பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாகத் தென்னிந்தியாவிலே நிலைம் மோஹினி ஆட்டம், பாசுவதமேளம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். மேலும், நாட்டிய சாஸ்திரமரபு குறிப்பிட்ட சலைகளுக்கு அசில இந்திய ரீதியில் ஒருவகையான பொதுத்தன்மையிலையும் அளித்துள்ளது. அதே வேளையில் பிரதேச வராரியான சுலைகளின் தனித்துவம் அவ்வப் பிராந்தியங்களில் உருவாகிய சலைகளிலே பிரபல்யமாக இடம்பெறுதலும் ஆக்குவிக்கப்பட்டது. மேலும், இந்நாட்டிய சாஸ்திர மரபின் தாக்கம் சுடல் சுடந்து இலங்கை, தென்சிழக்காசிய நாடுகளிலும் ஏற்பட்டது.

இவ் உரையில், தென் ஆசியாவில் இலக்ஷ்யம், குறிப்பாகச் சமஸ்திருத இலக்ஷ்யம் (காவியம், நாடகம்), நடனம், சிற்பம், ஓவியம் முதலியவைற்றிலேற்பட்ட நாட்டிய சாஸ்திரமரபின் தாக்கம் பற்றிச் சுருக்கமாகச் குறிப்பிடப்படும். ஆங்காங்கே, நடனத்துடன் இசை பற்றியும் கல இடங்களிலே சுட்டிச் சாட்டப்படும்.

சமஸ்திருத இலக்ஷ்யம் - காவியமும் நாடகமும்:

சமஸ்திருத காவியங்கள், நாடகங்கள் இயற்றிய குலவர்கள் காவியவியல், நாடகவியல் முதலிய பல அறிவியல்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். எனவே, அஷ்டல சோஷந்தர், காளிதாசர், பாரவி, மாட(ன்), குமாரதாச(ன்), சீஉர ரஷந் முதலிய காவிய ஆசிரியர்கள் தந்தம் நூல்களிலே வெவ்வேறு அளவிலிருந்து நாட்டியம் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். காளிதாசரின் காவியங்களில் இம்மரபின் தாக்கம் நன்கு காணப்படுகின்றது.

சமஸ்திருத நாடகத்துறையிலே நாட்டிய சாஸ்திர மரபின் தாக்கம் வெள்ளிடமில். பரதர் கூறியுள்ள நாடகவியல் இலக்ஷணங்களுக்கு அமையப் பல நாடகாசிரியர்கள் நாடகங்கள் இயற்றியுள்ளனர். ஏற்குணவே குறிப்பிட்ட அஷ்டல - சோஷந்தர், ஸ்வப்நவாஸவதந்தம், பரதிச்ஞாயௌந்தராயணம், சாருததந்தம், தாதவாக்ஷியம், அவிமாரகம், பாலசாரிதம் முதலிய பலவகையான 13 நாடகங்களை எழுதிய பாசர், மிருச்சகடிகம் எழுதிய சூத்திரகர், மாளவிசாஞ்சிரம், விச்சிமோர்வசீயம், சாகுந்தலம் ஆசியவற்றினை எழுதிய காளிதாசர், ரத்னவளி, பிரியதர்சிகா, நாகாணந்தம் ஆசியவற்றை எழுதிய சீஉர ரஷந், சுந்தரராமசாந்தம், முறைாவ்ராசாந்தம், மாலதீமாதவம் சக்கரவர்த்தி, சுந்தரராமசாந்தம், அமூர்ச்சராமசாவன் எனும் நாடகந்தி இன எழுதிய ஆசியவற்றை எழுதிய பவபுதி, அமூர்ச்சராமசாவன் எனும் நாடகந்தி இன எழுதிய முராரி, பாவபாரதம், பாவராமாயணம், சர்ப்புரமஞ்சா முதலிய நாடகங்களை

எழுதிய ராஜாசேகரர், வெண்டும்பூர் அரசினரான பட்டநாயகர், முத்ராரா-
கால ஆசிரியரான விசாகத்தர், மத்தவிலாச பிரஹம ஸ்ரீ, பகவதஜ்ஜாகம்
ஆசிய நாடகங்களை இறையிய பல்வை அரசனு முதலாம் மகேந்திரவர்மன்
முதலியோர் குறிப்பிடற்பாலர்.

பாசான் பாலசாரிதத்திலே உற ஸ்வீஸ்ரகுத்தம் குறிப்பிடப்படுகின்றது.
பாசான் சாருதத்திலும், குத்திரசனின் கிருச்சாடகத்திலும் வருட் ரதாநாயகியான
வசந்தசேன இசை, நடனம் முதலியவற்றிலே ஓருச்சிழுள்ள கணிசயாகும்.
இவில் சந்தசேன சிலப்பதிகாரம் மட்டும் மாதவாய்டன் சில அம்சங்களில் ஒப்பிடற்-
குயின்; காளிதாசாரின் மாளவிகாக்ஞியித்திரம், விக்கிரமோர்வ சீயம் ஆசிய
இரு நாடகங்களினும் ரதாநாயகிகள் கிருந்த நடன, இசை வித்தரிகள். மாளவிகா
மானுடக்க லெகுர்; ஷர்வ சீ தேவர் உலகத்து நடனமாகு. மேலும், மாளகாவி-
காக்ஞியித்திரத்திலுள்ள முதலிரு அங்கங்களிலும் பராத நாட்டிய சாஸ்திர அம்சங்கள்
குறிப்பாக நடனம் பற்றியவை நடங்கு வகுட்டுள்ளன. நடனப் போட்டியும் இடம்
பெற்றுள்ளது. காளிதாசர் நடன ஆசிரியர்களை உயர்ந்த நிலையிலே வேதங்களைப்
நாட்டும் ஆசிரியரசுக் குறிப்பாக போவ “தோஷாபாப” என அழைக்கிறார். நாட்ட-
டியத்திலே செய்க்கூறுதல் தான் ராக்ஷீப்பென அது குறிப்பிட்டுள்ளார். நாட்டியத்-
தின் சிறப்புப் பற்றி மாளவிகாக்ஞியித்திரத்தில் கூறு குறியிருப்பவை இந்திய
நாட்டியத்தின் சாராட்சுமுறைகள். அதை, “நாட்டியாந் தேவர்சங்கு மிக
விருப்பமான வேள்வியாகும் என இருக்கிறன கருவர். (அர்தத்தாநாஸ்வரராக)
உமாதேவியுடன் ஒரே உருவத்திலே குடியுள்ள சீவுபெருமான் (தாண்டவம், வாஸ்யம்
ஆசிய) இருநடனங்களுக்கு தகுதி திருமேனியிலே உருவாக்கியுள்ளார். (சத்துவ,
ராஜஸ், தமஸ், ஆசிய) முக்குலங்களின் அடிப்படையிலான செயல்கள், ரசங்கள்
பலவும் இலற்றின் மூலம் காணப்படுகின்றன. பல்வை சுவையுள்ள மக்கள் அனைவருக்கு
கும் இன்பம் பயக்கவல்லது நாட்டியமே, என்பதாகு. சம்லிகுத நாடகங்களில்
இசை, நடனம் ஏதோவகையில் பொதுவாக இருப்பதும், நாடகம் ஆடப்பட்டும்
வந்துள்ளது.

தமிழகத்திலே கி.பி. ஏழாம் தூர்த்தியாக்கட்சி செய்த முதலாம் மகேந-
திரவர்மன் ஏற்கனவே குறிப்பிடவாறு இரு நாடகங்கள் இயற்றியுள்ளான். இவை
உற்றிய (நகைச்சுவை) நாடகங்கள். சிலப்பதிகாரத்திலும் நாட்டிய சாஸ்திரச்
சாயல் ஒரளு காணப்படுகின்றது. இது பற்றிய பிசியர் கூறப்படும். பல்லவர்
சாலத்தின் பின் சோழப்பேரரசு காலத்திற்கு முன்னால் எழுதப்பட்டன. ஆனால்,
அவை பெயரளவில் மட்டும் அறியப்பட்டிருக்கிறது. கி.பி. ஏழாம் நூற்றுண்டு லே நாரா-
யனதீர்த்தர் கிருஷ்ணல்லா தறங்கீர்களுடைய நாடகத்தினைத் தமிழ்
நாட்டிலே வடமொழியில் எழுதினார்.

நடனம்:

நாட்டியசால்துறைத்தின் சுலவாக்கு டிராஸ் தெங்குசை சாஸ்திரீய
நடனங்களிலே தான் அழுத்திக் கூப்புடையிருக்கு. இதுதையிலே தான் இம்மரபு
இன்றும் அர்ததமுள்ளதுக்கும், அடிப்படையாக்குப் பிருந்து வருவதைக் காணலாம்.

ஏற்கனவே குறிப்பிட்டலாறு குறிப்பாகச் சாஸ்திரீய நடனங்களுக்குத் தொல்சீர் கூலச்சாயல் அளிப்பதும் இந்று வேயாம். இக்காலத்திலும் நடனத்திலே நாட்டிய சாஸ்திரச் செல்வாக்கு மேம்பட்டிருப்பதாற் போலும் நாட்டியம் என்னும் சொல் நடவும் என்ற சுருத்திலும் நிலவுகின்றது எனவும் கொள்ள இடமிருந்து.

தொடக்கத்திலே தென்னுசியா அ இக்குத்துக்கும் பொதுவான ஒரு சாஸ்திரீய நடனமெப்பு நாட்டிய சாஸ்திரத்தின் அடிப்படையில் உருவாகிப் பின் பிராந்திய ராதியிலே நிலவிய நடனங்கள் சிலவற்றிற்குப் புதுப்பொலிவும், செம்மையும் அனித்து அவை தனித்தனி சாஸ்திரீய நடனங்களாக வளர் வழிகோலிற்று எனவாம். இவ்வகையில் நோக்கும்போது, தயிழ்நாட்டுக்குரிய பறதநாட்டியம் (சதிர்), சேரளத்திற்குரிய குதக்களி, ஆந்திராவுக்குரிய குச்சப்புடி, கைக்குருசு-குரிய யகங்கானம், ஒரிசாவுக்குரிய ஓடசி, வடகிழந்தீயாவின் மேற்கு, மத்திய பிரதேசத்திலுள்ள நாட்டியா, ஆந்திரமாநிலங்களிலுள்ள பாகவதமேளம், உத்தர தெருக்குத்து, தயிழ்நாடு, ஆந்திரமாநிலங்களிலுள்ள பாகவதமேளம், உத்தர பிரதேசத்திலுள்ள ராம்லோ, வங்காளத்திலுள்ள யாத்ரா, இலங்கையிலுள்ள சுண்டி நடனம் முதலியலும் கவனித்தற்குரியன். மேற்குறிப்பிட்டவற்றுள் சில நடனங்கள், மற்றயவை நாட்டியநாடகங்கள். இவைகளிலே குறிப்பாக முதலிற்கள், மற்றும் நாட்டியநாடகங்கள் சாஸ்திரச் சாயல் நன்கு சாணப்படுகின்றது. நாட்டிய குறிப்பிட்டவற்றுள் நாட்டியசாஸ்திரச் சாயல் நன்கு சாணப்படுகின்றது. நாட்டிய சாஸ்திர மரபையொட்டிய இவற்றைப் பறதநாட்டியம் எனக் குறிப்பிடுதல் பொருத்தமானதைக்கூற கலாநிதி தீழ்மதி குச்சமனிதேவி அருள்கேடல், கலாநிதி பத்மா சுப்பிரமணியம் போன்றேர் குறிப்பிட்டுள்ளனர். இவற்றைச் சுதிர்பாணியிலான பறதநாட்டியம், சுதக்களி பாணியிலான பறதநாட்டியம், சுதக் பாணியிலான பறதநாட்டியம் என அழைக்குலாமென்ற கலாநிதி பத்மா குறிப்பிட்டுள்ளார். ஆனால், இவற்றுள்ளே தயிழ் நாட்டுக்குரிய பறதமே சிறப்பாகப் பறதநாட்டியம் என அழைக்கப்படுதல் நடனங்குச் கவனித்தற்பாலது. இது தயிழகுத்திற்குரிய தனிச் சிறப்பு வாய்ந்த நடனங்குச் கவனித்தற்பாலது. மாசுப்படாத காப்பாற்றித் தாய்மையாகப் பானினும் நாட்டிய சாஸ்திர மரபின் மாசுப்படாத காப்பாற்றித் தாய்மையாகப் பின்பற்றுவதாலும் இப்பெயர் இதற்குப் பொருத்தமானதென ஒரு சாரார் கருதவர். இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களிலும் தயிழகுத்திலே தான் இம் நாட்டிய சாஸ்திர மரபின் பல்வேறு பிராந்தியங்களிலும் மேற்குறிப்பிட்ட சாஸ்திரீய நடனங்கள், ஆசியாவின் பல்வேறு பிராந்தியங்களிலும் மேற்குறிப்பிட்ட சாஸ்திரீய நடனங்கள், நாட்டிய-நாடகங்களில் மட்டுமன்றி ஏனைய (சிராமிய) நடன வடிவங்களிலும் நாட்டிய சாஸ்திர மரபின் இயல்புகள் சிலவாவது சாணப்படுகின்றன எனச் சில. நடன ஆய்வாளர் கருதுகின்றனர். நடனங்கள் அ இனத்துக்கும் அடிப்படையிலான சில பொது அம்சங்கள் சாணப்படுவது இயல்லே.

பறத நாட்டியம் என்பதிலுள்ள "பறத" எனும் பதம் இதன் அடிப்படை அம்சங்களான பாவம் (Shava), காஷம் ஆகியவற்றைக் குறிக்கும் அம்சங்களான பாவம் (Shava), காஷம் ஆகியவற்றைக் குறிக்கும் என ஒரு சாரார் கருதவர். ஆனால், இவ் அம்சங்கள் குறிப்பாகத் தென்னுசியா-விலுள்ள பிற நடனங்களும், பிறநாட்டு நடனங்களும் சாணப்படுவதால் இவ் விளக்கத்திலே ஒரு சாரார் ஏற்கின்றிலர் அல்லது ஏற்கத்தயங்குகின்றனர்.

ஆனால் பரத நாட்டிய சாஸ்திரம் கூறும் சிறப்பான நடன அம்சங்கள் நெடுங் காலமாகத் தொடர்ந்து பிரதிபலிக்கும் நடனம், என்ற வகையில் இதற்கு இப்பெயர் பொருத்தமானதே. காலம் சென்ற நாட்டிய மேதை ஸ்த்ரி ருக்மிணிதேவி அருண்டேல் இச்சுருத்தின் வலியுறுத்தியுள்ளார். அதாவது, "தென்னிந்தியாவில் உள்ள நடனவிவாங்களில் ஒன்றே பரத நாட்டியம். இதன் மிகத் தூ யிடமயான பாணி தமிழ் மாவட்டங்களே சாணப்படுகின்றது. உண்மையில் பரதரிலிக்குத்துள்ள சாஸ்திர (நாட்டிய சாஸ்திர) விதிகளின்படி அமைக்கப்பட்ட நடன, நாட்டிய-நாடக வடிவங்கள் அகிழ்தம் பரத நாட்டியத்தில் அடங்குவன" என்பதே. 16.

ஆனால், இந்நடனம், சில நூற்று தொட்டுச் சமீபகாலம்-வரை-சத்தி, தாசி ஆட்டம், சின்னமோம், பரதம் எனப் பலபெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது. இவற்றுள் "சத்தி" எனும் சொல்லும் சிறப்பு, பெருமை, அதிர்ஜ்ஞதம், அழகு, நிலைமை, நாட்டியம் எனப் பல பொருட்படும். சத்தி எப்பது நாட்டியத்-தைக் குறிக்கும் உர்கு மொழிச் சொல்லவேண்டும் கருதப்படுகிறது. 17 மேலும் சத்தி எனும் பெயர் குறிப்பாகத் தஞ்சாவூரிலே 1674-1854 வரை ஆட்சி செய்த மராத்திய மன்னரின் தொடர்பால் ஏற்பட்டிருக்கலாமென்கூச் சில ஆய்வாளர் கருதுவர். இது மிகவும் சிறப்புக்குந்திக் கோவில்களில் ஆடுவதே சட்டபூர்வமாகத் தடைசெய்யப்பட்ட கால கட்டத்திலிதற்குப் புதுமெருகும், புதுதயிர்ப்பும் அளித்து மறுமலர்க்கியடைய அயராது உழைந்த திரு. கி. பிரத்தியூயர், துமதிருக்கியிதேவி அருண்டேல் போன்ற கலெக்டர்கள் இதன் வரலாற்கறையும், சிறப்பெயும் கவனித்தே "பரத நாட்டியம்" என இதனை (சத்தை) அழைத்தனர். இவ்வழக்குச் சமார் அரை நூற்றுக்குச் சுற்று முற்பட்டதாகும். டிப்பெயரே இன்று நிலைத்துள்ளது. தமிழகத்திற்குச் சிறப்பான நடனமாக மட்டுமன்றி இந்தியாவுக்கே சிறப்பான நடனமாகவும் இது கொள்ளப்படுகின்றது.

"பரத நாட்டியம்" எனும் சொல் வழக்கு சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்டதெனக் கூறகாலப் பிரபல நாட்டியக் கலைஞர்களில் ஒருவராகவும் ஸ்த்ரி சுதாராணி ரகுபதி குறிப்பிட்டுள்ளார். 18 கர்நாடக இசையின் பிதாமகரெனக் கூறப்படும் புரந்தரதாசர் (1484 - 1564) இயற்றிய "அதிதஞேரங்க" எனத் தொடங்கும் ஆரபிராக்கி கண்டைக்கிட்டித் தையிலே சாளியன் எனும் பாம்பின் தலை மீது ஆடிய பாலசிருஷ்டங்களின் வெற்றியைப் பாராட்டி ஊர்வசி, ரம்பா முதலிய அழகிய வானுல நடனவித்தயியர் பரத நாட்டியம் ஆடினர் என்ற சூரத்துப்-படும் "ரம்பே ஊர்வசி ரம்பைய ரெல்லரு செந்ததி பரத நாட்டிய கல்நடிசேய்" எனும் பகுதி குறிப்பிடற்பாலது. மேலும் இந்நடனத்தைக் குறிக்கும் "பரத" எனும் சொல்லின் வழக்கும் பழையமை வாய்ந்ததாகும். இன்றைய பரத நாட்டியக் கச்சேரி முறையை உருவாக்கிய தஞ்சைச் சோாதரர் நால்வருக்குச் சரபோஜி மன்னர் (1798 - 1832) "சங்கீத சாஉறிந்த பரத சிரேரங்கடி" எனும் விருதுப் பெயர் வழங்கி அவர்க்கூச் சென்றவித்தான் என அறியப்படுகின்றது.

"நாட்டிய நன்னால் நஞ்சு கடைப்பிடித்துக் காட்டி" ஆடினாள் என்ற குறிப்பு வருகின்றது. "நன்னால்" என்பது "சாஸ்திரமே" அம் வடசொல்லின் தமிழாக்கம் எனக் கொள்ளலாம். சில ஆய்வாளர், "நாட்டியநன்னால்" என்பது தமிழிலிருந்து மறைந்து போன பரதநூலைக் கருதுகின்றவர்; வேறு ஸிலர் இச் சொற்களெடுத்து பெரும்பாலும் பரதநாட்டிய சாஸ்திரத்தைக் குறிக்குமென்பர். பண் ஜெய கருத்திற்கே கூடுதலான சாள்றுகள் உள்ளன, பழைய (சங்க) நூல்களிலே ஆடுமிடம் ஆடுகளம் எனவும், ஆடல் கூத்து எனவும் பொதுவாக அடிக்காசப்பட்டு வந்தன. சிலப்பதி- எனவும், ஆடல் கூத்து எனவும் பொதுவாக அடிக்காசப்பட்டு வந்தன. நடனத்திற்கான சாட்டிலே ஆடுகளம் அரங்கம் (ரங்க) என அழைக்கப்படுகிறது. நடனத்திற்கான அபிநயங்கும் ஸ்தம் பொருக்கமாகத் தழிலிலே கூயென அழைக்கப்படுகிறது. இதற்கு இன்று பயணபடுத்தப்படும் முத்திரை (முத்ரை) எனும் சொல் ஆசமங்கள், சிற்ப நூல்கள் முதலியலைற்றிலே பயணபடுத்தப்பட்டு வந்த சொல்லாகும். நாட்டியம் என்ற சொல் நடனம் என்ற பொருளும் இந்து லிலே வருவதும் என்குச் சுவனித்- தற்பாலது. இனங்கோவடிகள்-குறிப்பாக அரங்கேற்றுக்காதையிலே பயணபடுத்தி- முதலிய சுலக்சொற்கு இன் நஞ்சு விளங்கிச் சொள்ளுவதற்குப் பறத நாட்டிய சாஸ்திரம் நஞ்சு உதவுகின்றதைக் கூலாந்தி பத்மா-குறிப்பிட்டுள்ளார். பண்டி, பிழையல் என்பதை உரையாசிரியர் கறுவது போல அபிநயக்கைகள் அல்ல, இவை முறையே நாட்டிய சாஸ்திரத்திலே வரும் பிண்டி பந்தம், சிருங்கலிகம், (நா. சா. 4.291-294). முதலிய நடனங்கள் என்பது குறிப்பாக நிருத்தங்கும்.

தொழிற்கை அபிநயங்குமொன்றைக் கருதப்படுகிறது. இவைபோலவே கரணம் (108 கரணங்கள்), சித்திர கரணம் (ஒருவகையான நடன அசைவு) மண்டிலம் (சாரிகள் அல்லது சால் அசைவுகள்) முதலியவும் நாட்டிய சாஸ்திரமூலம் நஞ்சு தெளிவாகும். மேலும், இந்தியிழா, தண்டு முதலியவும் நாட்டிய சாஸ்திரத்தை தெளிவாகும். அரங்கில் ஏறி ஆடும்முறை அரங்க அமைப்பு, அளவு முதலியங்களை அபிநயங்காலிருமிக்கு ஏற்றவையே. மாதவி வேத்தியல், பொதுவியல் என நாட்டியசாஸ்திர மரபிற்கு ஏற்றவையே. மாதவி வேத்தியல், பொதுவியல் என இருவகை நடனங்களை ஆடினாள் எனச் கூறப்படுகின்றது. வேத்தியல் அரச அவை நடனங்கள் எனவும், பொதுவியல் பொதுவிடங்களும் மக்கள்மத்தியிலும் ஆடப்பட்ட நடனங்கள் எனவும் சொள்ளப்படுகின்றன. ஆனால் இவற்றை முறையே சாஸ்திராய் நடனங்கள் எனவும் ஏனைய நடனங்கள் எனவும் கொள்ள இடமுண்டு. மாதவி ஆடிய நடனங்களில் பதினெட்டு செவுள், சொற்றவை, முருகன், திருமால், திருமகள், மன்மதன், இந்திரானி முதலிய தெய்வங்கள் ஆடிய நடனங்கள் எனச் கூறப்படுகின்றன 21 இவை முற்பட்ட கால, சமசாலத் தமிழகத்திலும், ஒருவே இன வெளியேயும் ஜூடப்பட்டு வந்த நடனங்களாகலாம். நாட்டிய சாஸ்திரத்திலே தெய்வங்களின் ஜூடப்பட்டு வந்த நடனங்களாகலாம். நாட்டிய சாஸ்திரத்திலே தெய்வங்களின் ஜூடப்பட்டு வந்த நடனங்கள் அதர்மத்தை அடிக்கத் தர்மத்தை நிலைநாட்டுதலே வலியுறுத்தப்படுகின்றது. பல்லவர்-பாண்டியர் காலத்திற்கு முன்பே தமிழகத்திலே சமயச் சார்புள்ள செம்மையான நடனங்கள் நிலையதை இவை ஏடுத்துக்கொட்டுவன. சமயச் சார்புள்ள செம்மையான நடனங்கள் நாட்டியசாஸ்திர மரபுடன் ஏற்கனவே தமிழகத்திலே நிலை வந்த நடனமரபுடன் நாட்டியசாஸ்திர மரபுடன் முரணின்றி இனாந்து மேலும் செம்மையான வடிவத்தைப் பெற்றிருக்கலாம்.

தமிழகத்திலும் சாலைதிரையை நிலையான நடனம் இவ்வாறு ஒருவரை ஆக்கிரமிய பறத நாட்டியமாக மலர்ச்சி பெற்றிருக்கலாம். ஆனால், அதன் அன்றையோர் என்னுடைய தெளிவில் இல.

இனப்புத்திரை நடனம் பல்வரை-பாண்டியர் காலத்திலே (வி.பி. சூசுக் தூ.வரை) தமிழகத்திலே நிலைய பக்கு இயக்கிக்கூத்தின் விளைவாக இதையும், நடனமும் இறைவ னைத்துதம்சான சிற்றத சாதனங்களாக மேல் மேலும் சிறப்புற்றன. இக்கருத்து ஏற்றுக்கொள்வது நீண்டகாலமாக நிலவினாலும், பறவலாக ஆசமருறைப்படி அமைக்கப்பட்ட கோவில்கள் பலவற்றிலே நிதியபூஷாகுமிலும், நெமித்திய விழாக்களிலும் இதை, நடனம் ஆயியை ஒழுங்காக இடம்பெற்றன. இதை கோவில்களுக்காக மினிர்ந்தன. இவற்றை முறைப்படி செய்வதற்கு தேவதாசிகள் அல்லது தேவராடியார்ஸ் (தெய்வத்திற்குத் தம்மை அப்பெணித்த அடியார்ச்சன்) நியமிக்கப்பட்டனர். கோவில்களில் நடனம் முதலியன நடைபெறுதற்கு நிருத்தமண்டபம் அமைக்கப்பட்டது. மேற்குநிப்பிட்ட ஏருத்துக்கள் இக்காலத்திற்கு முன்பே தமிழகத்திலும், இந்தியாவின் பிறப்ரிராந்தியங்கள் கலவற்றிலுமாவது நிலவின் என்பதற்கு இலக்கிய, தொல்லியற் சாஸ்திரங்கள் உள்ளன.

"வலம் வந்தமடவர்கள் நடமாட முஹத்திரமிடையென்ற குத்திச் சிலமந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே" என்க சமகாலத்திய திருக்காவசம்பந்தர் தேவராத்திலிட ஏருத்து வருவது குறிப்பிட்டியாலது. கோவில்களில் ஆடியோரே தேவதாசிகள் என்றும், அரசுஅவையில் ஆடியோர் வேறு கூலைகள் என்றும், ஒருகால சுட்டத்தின் பின் இவ் இருவகைக்கூலைகளை கூலைகளும் ஒன்று சோந்துவிட்டனர் என்றும் நடன ஆய்வாளர் கருதுவர்.

சோழப் பெருமன்றர் காலத்திலே (வி.பி. 10-12ம் தூ.வரை) தேவதாசிக் கூலக் கோவில்களிலே அமர்த்தும் முறை பொரிய அளவிலும் புனிபற்றப்பட்டது, முதலாம் இராசராசன் தனை நலைகராகிய தஞ்சாவூரிலே அமைத்த தஞ்சைப் பெருஷுடையார் (பிரக்ஞீஸ்வரர்) ஆலயத்திலே 400 கேதெழுடியார்கள் கூடுதலாக நியமித்துக் கூலப்பணியும், சமயப் பணியும் செய்து வந்தான் எனக் கூல்வெட்டுக்கூல் கூறும். இத்தகைய முறை தொடர்ந்து நிலவி வந்தது. சோழர் காலத்திலே ராஜராஜேஸ்வர நாடகம் போன்ற நாடகங்கள் எழுதப்பட்டு, நடிக்கப்பட்டதாக அறியப்படுகின்றது. ஆனால் குரநிர்உட்டவுசமாக இவை இன்று கிடைத்தில். மேஜும், சமகால இலக்கியம், சிறப்பம், ஓவியம் ஆகியவைற்றினும் நாட்டிய சாஸ்திரச் செல்வாக்கு ஓரளவாவது நிலவிற்கு.

பிறகு இலக்கூப் போன்ற நடனமும் காலம் தோறும் பல மாற்றம்கூட அடைந்து வந்தனரது. இன்று நடைமுறையிலுள்ள பறத நாட்டியக் குச்சேரிமுறையிலை சமார் ஒன்றான நூற்றுக்கணக்கான முன் தஞ்சாவூரிலே வாழ்ந்த பொன்னையா, சின்னையா, சிவான்தம், வடிவேலு ஆயிய சகோதரர்கள் ஒழுங்குபடுத்தியுள்ளனர். இவர்களுக்கு முத்த சமகாலத்துவராகக் கர்நாடக இனசமீரி முக்குற்றத்திலே வராத்துக்கூல், இசுக்கூல் நடனமரபும் அறிந்தவர்கள், குத்திசீரி, காஞ்சி

விவரங்கள் ஒருவரான முத்துவாயி தீக்கிதான் இசை மாணவர்களாகவே, தஞ்சைச் சுகோதாஸ் வினங்கினர். சமகாலத்தஞ்சாவூர் அரசரான சரபோஜி தீக்கிதலரயும், மாணவர்கள் இன்கு ஆதாரத்தார். தஞ்சைச் சுகோதரருக்குச் "சங்கீத சாஹித்ய பரத சிரேஷ்டாந்தி" எனும் விருதுப் பெயரும் வழங்கினார். என்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்டது. இவர்களுக்குப் பின் இவர்களுடைய மாணவர்கள் நடன மரபைத் தொடர்ந்து நிலவுச் செய்து வந்துள்ளனர். மேலும் தஞ்சாவூரிப் பிரதேசம் சிலப்பதிகார சாலம் தொட்டு அல்லது அதற்கு முற்பட்ட சாலம் தொட்டு இச்சாலம் வரை தமிழகத்தின் இசை, நடனம் ஆயிவற்றின் கேந்திர வீதானமாக விளங்கி வந்துள்ளது.

இன்றைய பரத நாட்டியத்தின் அடிக்காண் முற்பட்ட சாலத்-தமிழ் நடனமரபுகள், நாட்டிய சாஸ்திர மரபு, பிற்காலத்திலே தமிழகத்திற்கு வந்த தெலுங்கு தேச, மராத்திய, வடநாட்டு நடனமரபுகள் முதலியவற்றைக் கொண்டுள்ளன. நாட்டிய சாஸ்திரமரபு இதற்கு அலை இந்திய ரீதியில் ஒரு பொதுத் தன்மையினை அளித்துள்ளது. தமிழகமரபுகள்-இதற்குப் பிரதேச ரீதியில்லை. தனிச்சிறப்பினையினித்துள்ளன. இங்கு ஒரு தனி நடனர் கூலங்களில் ஆட்டமாகும்; ரஸபாவங்கள், குறிப்பாகச் சிருங்காரராசம், நாயக-சாயிகா. பாவம், நளினமான அபிநியங்கள் நன்கு கொண்டது. நாட்டியசாஸ்திர ரீதியிலே நோக்கும்போது, பரதர் குறும் பத்தவ்வகை நாடகச்சிளிஸ் இது-சுரங்க நாடக-மாகிய "பாணி" வினை நினைவுட்டுவிற்கு பரதர் குறும் தாண்டவம், வாஸ்யமாகிய இருவகை நடனங்களிலிருந்து கூடுதலாக வாஸ்ய வன்கயினுச் சேர்ந்தது. எனவே, இது பரதர் குறும் ஏகபாத்திராஉறார்யலாஸ்ய வகையிலைச் சேர்ந்ததாகும். மேலும், நெடுங்காலமாக இவ்வகை நடனமரபு ஏகார்த்தமாகவே (ஒரு விடைத்தூ மட்டும், கூறுவதாக) இருந்து வந்தது. ஆனால் தஞ்சைச் சுகோதரரே இது ஈப்பிரீசர்த்தமாக (பலவட்டயீசு கோத்தனியாக கூறுவதாக) மாற்றியமைத்தனர் என்பது குறிப்பிட்டிருக்கிறது. 22 இன்றும் பரத நாட்டியத்திலே வலியுறுத்தப்படும் அங்குச்சுத்தம் நாட்டிய சாஸ்திரத்திலே சௌல்தவம் எனப்படும். மேலும், இன்றைய பரதநாட்டியத்தின் மறுமலர்ச்சிக்கு வழிமோவியவர்களில் ஒருவரையிருந்து இதிலே முன் இருப்ப சதிர், கடைான பாகவதமேளம், இலேசான குறவஞ்சி நாடகம் ஆயிவற்றின் அமிசங்கள் கவனிக்க வேண்டியவை எனக் குறிப்பிட்டுள்ளார். 23

குறிப்பு:

நாட்டிய சாஸ்திர மரபின் தாக்கம் சிற்பங்களிலும் தொடர்ச்சியாகச் சுமார் 2000ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வந்துள்ளது. நாட்டிய சிற்பங்கள் பொதுவாக முப்பார்மாணம் உடையவை. இத்தகைய சிற்பங்களின் அமைப்பிலே நாட்டிய சாஸ்திர மரபின் தாக்கம் மட்டுமன்றி ஆதாரங்கள், சிற்ப சாஸ்திரம் ஆகியவைற்றின் தாக்கும் சாணப்படும்.

குறிப்பிட நடனங்களை, அதைவுரை, நடனச் சாட்சிகள் ஆசியவைற்றைக் காட்டும் சிற்பங்கள் மட்டுமன்றித் தெய்வங்கள் குறிப்பாகச் சில பெருமான், திருமால் போன்றேயின் நடனங்களைக் காட்டும் சிற்பங்களுமின்கு குறிப்பிடத்தக்கவை. பிரமா பெரிய நடன ஆசானுகை நாட்டிய சாஸ்திரத்திலே கூறப்பட்டுள்ளார். தெய்வங்களின் நடன சிற்பங்களிலே குறிப்பாகச் சிலபிரானின் 108 நாண்டவங்கள் கவனித்தற்பாலன. இவை பற்றி நாட்டிய சாஸ்திரம் வருளிக்கின்றது. நடனத்தின் மிகப் பிரதான தெய்வமாகச் சிலபிரான் கூத்தப்பிரான், நடராஜனாகப் போற்றப்படுகிறார்.

இந்திய சாஸ்திரீய நடனங்களிலே குறிப்பாகப் பரத நாட்டியத்திலே இடம்பெறும் அர்த்தமண்டலி (அரைமண்டி) நிலை ஃ.பி.ஐந்தாம் நூற்றுண்டு தொடக்கம் அமைக்கப்பட்டு வந்த சிற்பங்களிலே சான்புப்படுகிறது. 24 நாட்டிய சாஸ்திரத்திற்கு முற்பட்ட கால, சமகாலத்திய நடனசிற்பங்கள் சில பற்றி ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. வடாந்தியாவைப் பொறுத்தமட்டிலே இடைக்காலத்திலேற்பட்ட முல்லிம் பட்டையெழுப்புகளாலும், ஆட்சியினாலும், பலசு லைச் செல்வங்கள் அழிந்துவிட்டன. படையெழுப்புகளாலும், இயற்கையான பாதகாப்புங்கள் சில இடங்களிலே கூலைச் செல்வங்கள் ஓரளவு எனினும், இயற்கையான பாதகாப்புங்கள் சில இடங்களிலே கூலைச் செல்வங்கள் ஓரளவு பாதகாக்கப்பட்டுள்ளன.

குப்தர் கால (கி.பி. 4ம் நூ - 6ம் நூ.வரை) நடன சிற்பங்களிலே குவரவியாகில் உள்ள பவயவில் உள்ள நடனச் சாட்சிகள், தியோகர், சார்னத் துவாயிய இடங்களிலுள்ள நடனங்கள் குறிப்பிடத்தக்கன. முன் இன்ய இடத்திலூள்ள சிற்பங்கள் முலம் நடனத்திற்கும், சமயக் கிராண்டங்களுக்கும் இடையில் உள்ள தொடர்புக் கொள்கூலியாம். நேர்த்தியான நடராஜசிலைகள், நாச்சு, எல்லோரா, பாதாமி, எவிந்த, பட்டதக்கல் முதலிய இடங்களில் உள்ளன. பரல் என்னுமிடத்திலே சப்தஸ்வரமயமான (ஏழிசை மயமான) சில பெருமானின் வடிவத்தைச் சூழ்ந்து வேறு தெய்வங்கள் வாத்தியம் இசைக்கும் நிலையில் சிற்திரிக்கப்பட்டுள்ளனர். 25

தமிழ் நாட்டிலே பல்லவர் - பாண்டியர்காலத்திலே நேர்த்தியான கூலையமுக மினிரும் நடராஜ சிலைகள் அமைக்கப்பட்டன. சீயமங்கலம் குகையிழுள்ள நடராஜசிற்பம், மாமல்லபுரம் ரதங்களில் உள்ள நடராஜ உருவங்கள், சாஞ்சிசீந்தொசநாதர் ஆலயத்திலூள்ள நடராஜ சிற்பங்கள் முதலியன குறிப்பிடற்பாலன. கைலாசநாதர் கைலாசநாதர் ஆலயத்திலூள்ள நடராஜ சிற்பங்கள் முதலியன குறிப்பிடற்பாலன. தொடர்ந்து சோழப்பேரரசு, விஜய சூரப் பேரரசு காலங்களிலும் பல நிலைகளிலூள்ள நடராஜ சிற்பங்கள் காலங்களிலும், உலோகத்திலும் அமைக்கப்பட்டன. இவற்றுள்ள நடராஜ சிற்பங்கள் மிக நேர்த்தியானவை. நேரடியாகவே சோழப்பேரரசு கால நடராஜசிலைகள் மிக நேர்த்தியானவை. நேரடியாகவே பரத நாட்டியசாஸ்திரத்திட்டன் தொடர்புள்ள சிற்பங்கள் தென்பாராத்திலே கிடைத்துன்னன. கி.பி. 13ம் நூற்றுண்டு வரங்கல் (ஆந்திராவில்) சிற்பம் ஒன்றிலே நடனத்தின்கூலைக்காலச்சிலை (ஆந்திராவில்) சிற்பம் நடனத்தின்கூலைக்காலச்சிலைகளாகச் சிலபிரான், திருமால், பிரமா ஆசிய மும்முர்த்திகளுக்கும் நாட்டியாச்சரியர்களாகச் சிலபிரான், பிரமா ஆசிய மும்முர்த்திகளுக்கும் நாட்டியாச்சரியர்களாகச் சிலபிரான். 26 சில பெருமான் பார்வதிக்கு வாஸ்யத்தி இனக் கற்பிக்கும் சிற்திரிக்கப்பட்டுள்ளனர். 27 சில பெருமான் பார்வதிக்கு வாஸ்யத்தி இனக் கற்பிக்கும் சிற்திரிக்கப்பட்டுள்ளனர். 28 சில பெருமான் பார்வதிக்கு வாஸ்யத்தி இனக் கற்பிக்கும் சிற்திரிக்கப்பட்டுள்ளனர். 28

ராஜசிம்மன் காலத்திய (இ.பி. 1ம் ஆண்டுபா.) சல்வட்டொஸ்றிலே பரதர் பற்றிய குறிப்பு வருகின்றது. 29 இச்சாக்குத் தீர்மானம் குறிப்பிட்ட பக்தி இலக்ஷ்மிக் காலங்களுடே சோதந தோடியும்போது, சிலப்பதிகாந்தி இந்தொடர்ந்து தமிழகத்திலே நாட்டிய சாஸ்திரமாடு பின்பற்றப்பட்டதை தெளிவாகும்.

இப்போக்குத் தொடர்ந்து சோதப்பகுமன்ற காலத்திலே மேவும் ஆக்குவிக்கப்படுத் தீர்மானம், முதலாம் ராஜேந்திரன் முதலிய மன்னர்கள் காலத்திலே கூடுதலாக அதனால் ஆதாரத்தையுள்ளது. நம்பியான்டார்நம்பி முலம் தேவாரத்திலே அழியாத தொகுத்துப்பேணிய முதலாம் ராஜராஜன் நாட்டிய சாஸ்திரமாடி இன்றும் ஆதாரத்தால். பரதர் குறும் 108 கரண்கை இன்றும் (தாண்டங்குக் கொடும்) நான் த இந்தாளில் அமைந்த தஞ்சைப்பெருவுடையார் கோவிலிலே, சிற்பங்களிலே தொகுக்கும் முயற்சியிலும்பட்டான். சருவாதங்கு மேலேயுள்ள மேல்மாடியிலேவுற்றுத் தொகுப்பதற்கு அரசர் நடவடிக்கைக் கூற்றுக்கொண்டுள்ளார். 108 கரண்கைகளிலே முதலாவதான தலபுஷ்டபடுத் தொடக்கம் 81வது கரணமாகிய சுப்பும் வரையளிவை அமைக்குப்பட்டுள்ளன. எஞ்சியவை அமைத்தற்கான இடம் வகுக்கப்பட்டுமைது. ஆனால், ஏதோ ஒரு சுராண்தொலி எஞ்சியவை அமைக்கப்பட்டில், ஏதேனும் புதிய அராங்கள் ஏற்பட்டுவிட்டதால் இப்பேரரசன் இவற்றைத் தொகுத்துவேண்டிய தேவையிலே உள்ளது செயலாற்றியிருப்பான். மரபு வழிலுவிகும் கரணங்களுக்கும், சமாகலத்தவற்றிற்குமிடையில் தெளிவின்மையிலை நீதிக்குமாக வேற்றிற்குச் சிற்பங்களிலே அழியாதி லையளிக்க அரசன் தீர்மானித்திருப்பான என்க வோறும் பத்தா குதுகிறார். 30 இக்கரணங்கள் பரதநாட்டிய சாஸ்திரத்தையும், அதற்கு அபிநவகுப்பர் முழுதியுள்ள அபிநவப்பாரதி என்றும் உரையிலையும் பிரீர்த்தி அமைக்கப்பட்டுள்ள எதேனுமே கைவத்திருமுறைக் கைத் தொகுத்தும், "சிவபாதாக்காரன்" எனும் விருதுப்பெயர் தாந்திரவுமாகிய முதலாம் ராஜராஜன். சிவபிரான்தி 108 கரணங்கு இன்றும் ஓரூப்ரதிலே தொகுக்க முயற்சித்துவமையிற் விஸ்பில் லு. அதுவும் த லைநகரிலே தான் அமைந்த கோவிலிலேயே இவற்றைத் தொகுக்குற்றப்பட்டமையிலை நோக்கும்போது, தேவாரம் போலவே, இவற்றை அழியாத பாதுகாக்கும் நோக்குதலும், தொடர்ந்து நிலவுக் கெமியுக் கோக்குடலும் இவற்றிற்குச் சிற்பங்களிலே அழியாதி லையளித்தான் எனலாம்.

நோக்கம் எதுவாயினும், இத்தகைய முயற்சி புதுமையானதே. இவன்கு முன் சில கரணங்கள் இந்தியாவின் சில இடங்களிலே அதிகச்சுப்பட்டிருந்தாலும், இவ்வாறு அ இந்தத்தையும் ஓடிடத்தலுமைக்கும் முயற்சிக்கு இவ்வே வழிகாட்டியாவான். இவன்கீசுக் குமார் ஒன்றாக நா திருங்குகளில் பிற கும் கோணம் சாரங்கபானி கோவிலிலே 108 கரணங்களும் சிற்பங்களிலே தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கரணத்தின் கீழும் அவ்வாற்றில் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. எனவே, அவற்றை அடையாளம் காஞ்சியதல் என்கிறது. என்றால் இவற்றிலே கரணங்களின் ஒழுங்கு முறை பின்பற்றப்படவில் இல்லைக் கூப்பாகிறது. அதுத்தார்சி கைவ உலகின் "கோயில்" ஆகவினங்கும் கிடம்பரம் கோவிலி கோட்டுருவகளில் உள்ளவை குறிப்பிட்டத்தக்கவை, ஒடு நடங்க சுள்ளுக்கியமாக விளக்கும் ஏதேனும் கோவிலில் தாங்கு கோபுரங்களிலும் கரணசிற்பங்கள் உள்ளன.

இவற்றிலே சிழக்கு, மேற்கூச் சோபுரங்களில் உள்ளவை குறிப்பிட்டிருாலன். இவை கி.பி. 13ம் நூற்றுண்டாவைச் சேர்ந்தவை. இக்காலை சிற்பங்கள் ஒன்றொன்றின் கீழும் அவ்வற்றிற்கான நாட்டிய சாஸ்திரச் செய்யுட்கள் கமகாலச் சோழ சிரந்தவியில் எழுதப்பட்டுள்ளன., எனவே, இவற்றை அடையாளம் காணுதல்- மட்டுமன்றி, இவற்றின் நாட்டிய சாஸ்திர மூலத்தையும் எனிதில் அறியலாம். தொடர்ந்து விருத்தர்சலம் விருத்தசீரீசன் ஆலயத்திலும், திருவன்னும் இலை அருணசலேஸ்வரர் ஆலயத்திலும் 108 கரண சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடனசிற்பங்கள் தொடர்ந்து, இச்சாலம் வரை தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஓவியம்:

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திய நடன ஓவியங்கள் சில பற்றிஏற்கனவே குறிப்பட்டுள்ளது. வரலாற்றுக்கால நடன ஓவியங்கள் பல காலவென்னாத்தால் அழிந்துவிட்டன. இன்று எஞ்சியுள்ளவற்றுள் சிலுவற்றைச் சுறிப்பிடலாம். வரலாற்றுக்கால ஓவியங்களில் அஜந்தாவிலுள்ள சில நடன ஓவியங்களை முதலிலே அறிப்பிடலாம், பாக் குகை ஓவியத்திலே உறுப்பிலே வாஸ்ய நடனத்தைச் சுறிக்கும் ஓவியம் உள்ளது.

தமிழகத்திலே பல்லவர்-பாண்டியர், சோழப் பெருமண்ணர் காலங்களிலே சேர்ந்த நேர்த்தியான ஓவியங்கள் சில உள்ளன. இவற்றுள் சித்தச்சன வாசலில் உள்ளவை முதலிலே குறிப்பிடத்தக்கவை. இவை கி.பி. 9ம் நூற்றுண்டுடச் சேர்ந்தவை என ஒருசாராரும், கி.பி. 9ம் நூற்றுண்டுடச் சேர்ந்தவை என ஏ.ஐ.யோ-பட்டுள்ள இரு நடனமாதர் ஓவியங்கள் நாட்டிய சாஸ்திரச் செல்வாக்கினைச் சுருதுகின்றனர். இசை சமணசமயச் சார்பானவை. எனிலும். இங்கு தீட்டப்பட்டுள்ள இரு நடனமாதர் ஓவியங்கள் நாட்டிய சாஸ்திரச் செல்வாக்கினைச் சுருதுகின்றனர். சோழப் பெருமண்ணர் கால நடன ஓவியங்களிலே தஞ்சைப் பெருவடையாகச் சாட்டுவன. சோழப் பெருமண்ணர் கால நடன ஓவியங்களிலே தஞ்சைப் பெருவடையாகச் சாட்டுவன. சோவிலில் உள்ளவை மிக நேர்த்தியானவை. இவ் ஆலயத்தின் சுருவாயைச் சுற்றியுள்ள இருண்ட பிராசாராத்தில் இவை வரையப்பட்டுள்ளன, தூரதிர்த்தவசமாக, யுள்ள இருண்ட பிராசாராத்தில் இவை வரையப்பட்டுள்ளன, தூரதிர்த்தவசமாக, இவ் ஓவியங்கள் மீது விஜயநகர கால ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளனமயால் இவற்றுட் சில மங்கிட்டன. இவற்றிலே தேவருகைத்துப் புடாகர்கள், நடனமாதர் சிலர் வெகுநேர்த்தியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். இவற்றிலும் நாட்டிய சாஸ்திரத்தின் சாயல் உண்டு.

தமிழகத்திலே சிவபிரானுக்குரிய நிருத்தசபைகள் ஐந்தில் ஒன்று திருக்குற்றுலத்தில் உள்ள சித்திரசபை. இங்குள்ள சிவாலயத்திற்கு அண்மையில் உள்ள பேரிய மண்டபத்தில் உள்ள சுவரிலே நடராஜச் திருவுருவம் எழில் மிகு ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. பொதுவாக ஓவியங்களை வழிபடுதல் சொல் ஆசமங்களிலே தடுக்கப்பட்டிருப்பதும், இங்கு இது வழிபாட்டிற்கு உரியதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

எனவே, இவ்வரை குறப்பட்டவற்றைத் தொகுத்துநோக்கும் போது, தமிழகத்து இலக்கியம் நடனம், சிற்பம், ஓவியம் முதலிய துறைகளிலே நாட்டிய சாஸ்திரத்தின் செல்வாக்கு நெடுங்காலமாக நிலவி வருதல் கணக்கு : இம்மரபைப் பேரிப் பாசுகாப்பதிலே தமிழகம் குறிப்பிடத்தக்க பங்கு வரீத்து வந்துள்ளதை குறிப்பிடற்பாலது.

இலங்கையில் நாட்டிய சாஸ்திரமரபு :

இந்தியாவுக்கு வெளியே உள்ள நாடுகளிலும் நாட்டிய சாஸ்திரமரபு பரவியுள்ளது. இலங்கையிலும் அதை தாக்கும் ஏற்பட்டிருப்பினும், தென் சிற்கு ஆசியா போலன்றி அதன் எச்சங்கள் ஒப்பீட்டு ரீதியில் இங்கு குறைவாகவே காணப்படுகின்றன. இலங்கையிலே பெளத்தம், இந்தசமயம், ஆசிய இருமதங்களும் முறையே யொதுவாகச் சிங்களவர், தமிழர் ஆசியோரால் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இங்கு சிங்கள மக்கள் மத்தியிலே பெளத்தம் தீவிரமாகப் பன்பற்றப்பட்ட காரணத்தினாலோ அல்லது வேறு காரணங்களாலோ இசை, நடன மரபுகள் புராதன, காலத்திலோ (சுமார் சி.பி. 11ம் நூ.வரை) நன்கு வளர்ச்சியடைந்திருந்தமைக்குப் போதிய சாஸ்திரங்களில் இல. ஆனால், இந்தியாவில் இன்று சிடைத்துள்ள சாலத்தால் முந்திய முக்கியமான இசை, நடன சிற்பங்கள் பல பெளத்த வழிபாட்டுக்குரிய சினிமங்களின் மத்தியிலே பார்க்கத், சாஞ்சி, அமராவதி, நாகார்ஜூனிகௌண்டா முதலிய இடங்களிலே காணப்படுவது ஈங்குக் கவனித்தற்பாலது. ஆனால், சி.பி. 11ம் நூ. ற்றுங்கு (சோழப் பெருமண்ணர் ஆட்சி) தொடக்கம், இசை, நடனம் பற்றிய இலக்கியச் சூரியபுகளும், சிற்பம், ஓவியம் முதலியவும் நங்கு காணப்படுகின்றன. குறிப்பாகச் சோழராட்சியின் போது பெரும்பாலும் ஆதாரிக்கப்பட்ட தமிழ்சை, நடனமரபுகள் தொடர்ந்து ஆட்சி பெற்ற சிங்களமன்றர் ஆட்சிக் காலங்களில் ஓரளவாவது பின்பற்றப்பட்டன. பின்னர் சி.பி. 13ம் நூ. ற்றுங்கில் ஏற்பட்ட இரண்டாவது பாண்டியப் பேரரசு, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட விஜயநகரப் பேரரசு நாயக்க அரசுத் தொடர்புகளால் மேற்குறிப்பிட்ட இசை, நடன மரபுகள் மேலும் வழப் பெற்றன.

முதலாவது பராக்கிரமபாகு (சி.பி. 1153 – 1186) தலைகாரிலே (பொலந்துவலிலே) சரஸ்வதி மண்டபத்தை நிறுவி அங்கு இசை, நடனம் ஆசியன-வற்றைப் போற்றி வளர்த்தான். இசை, நடனம் ஆசியவைற்றை வளர்ப்பதற்காக இலங்கையில் நிறுவப்பட்ட முதலாவது நிறுவனம் இது எனக் கருதப்படுகின்றது. 31 இவ் அரசனுடைய பட்டந்தரசியான லீலாவதி நடனக்க லையிலே வல்லுநராக விளங்கினான். எனவே, இந்தியாவிற் போன்று இங்கும் அரச குடும்பத்தினர் சிலராவது இசை, நடனம் முதலிய நூல்களையும் வல்லுநராக விளங்கினர் எனலாம். சி.பி. 11ம் நூ. ற்றுங்கு தொடக்கம் போர்த்துக்கீர்கள் ஆட்சி ஏற்படும்வரையாவது (சி.பி. 16ம் நூ.) தென்னிலங்கையிலே குறிப்பாகத் தென்னிந்திய நடனம் (பரத நாட்டியம்), இசை மரபுகள் நிலவியது பற்றிச் சமகால பாளி, குறிப்பாகச் சிங்கள மொழியிலுள்ள சந்தேச இலக்கிய நூல்களும் கூறுவைற்றை ஏனவாவாச சாஸ்தாலச் சிற்பங்களும் ஒவ்வன்களும் உறுதிப்படுத்துகின்றன.

இசு-பற்றிப் பேராகிரியர் டி.ஆர்.சாசுகந்தவரா குறிப்பிட்டுள்ளார் 32
 குளம்சத்திலே முதிங்கு, காகல, மந்தளம், வி.ணை முதலிய இசை வாந்தியங்கள்
 பற்றிய குறிப்புகள் உண்டு. தபவம்சம், தளத்தினத (வி.பி.13-14ம் நூ) ஆகிய
 நால்களிலே பெருக்கதாகசூடியான இசை வாத்திதியங்களில் கீழ் பட்டியலில் உள்ளன.
 அவற்றுள் பல இந்திய இசை வாத்தியங்களாகும். மேலும், இக்காலப்பகுதியிலே
 சிங்கள மக்கள் கலையும், தென்னாந்தியமிருந்த தேவாவயங்களிலும், இசை,
 மூப்பாக்கநடம் (பரத நாட்டியம்), சமகாலத் தென்னிதிய அரசுகளிற்கொன்று
 நிலவியதற்கான இலக்கியத் தொல்லியல் சான்றுகள் உள்ளன. இலங்கையின் பல
 இடங்களிலே, குறிப்பாக வடக்கு, சிமீகு, மேற்குப்-பகுதிகளிலே வாழ்ந்த
 நமிழிடையிலே கமூசுவதி குழுந்தெமிட்டோங்கு இசை, நடனம், நாடகம் சிற்பம்
 ஒவியம் முதலிய கலைகள் நிலவின எல்லாம். ஆனால், கி.பி.16ம் 17ம் நூற்று-
 களிலேற்பட்ட போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகியோர்ன் படையெடுப்புக்களாலும்,
 ஜூரிகள் ஆட்சியில் பேசத் தக்கப்பற்றியபட்ட சுதேசக்-கலையிலும் கொள்கையாலும்
 இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் இருந்த கோவில்களும் ஸ்தா பிகஞும்,
 பிறவழிபாட்டுச் சினினங்களும், அவற்றுள் சார்பான கலைகளும் அழியற்றன. இசை,
 நடனம், சிற்பம், ஓவியம் முதலிய கலைகள் கோவிற் கலைகளாகவே பெரும்பாலும்
 இந்துக்களிடையே நிலவி வந்தன. எனவே, இவை பற்றிய நேரடியான சான்றுகள்
 மிகக்குறைவு. ஏனிலும் சில இலங்கைக் கால்கநடம், தொல்வியம், தூங்கநடம்
 கிடைத்துள்ளன.

நடன சிற்பங்கள்:

இலங்கையில் இங்கு-கிடைத்துள்ள காலத்தால் முந்திய நடன சிற்பங்கள் பெரும்பாலும் பொலநறவு காலத்தியவும், அதற்கு பற்பட்ட காலத்தவையுமே (கி.பி.10ம் நூ.பின்). கி.பி.11ம் நூற்றுடி இச் சேர்ந்த வெண்கலத்தான் நடராஜ சிலைகள், நர்த்தன கிருஞ்சனசி லை முதலியன குறிப்பிட்டிரபாலன் 33 அண்மைச் சாலத்திலே கலாச்சார முக்கோண அசம்வாயிலில் போது, அறுராதபுரத்-தூங்கள் அபயக்கி விசாரநீரப் பகுதியிலே நடன நிலையிலுள்ள அர்த்த நாாஸ்வரர் சிலையான்று கிடைத்துள்ளது. சிவன், சக்தி, தாண்டவம், வாஸ்யம், பற்றிய கருத்துக்கை இன உள்ளடக்கிய இச்சி லை நன்கு ஆய்தற்குரியது. 34

யாப்பகல், கடலதெனியா ஆகிய இடங்களிலுள்ள போதினைச் சிற்பங்கள் எம்பெக்க தேவாலயத்திலுள்ள மரச் சிற்பங்களிலும் பரதர் கூறும் நாட்டிய நிலைகளிலே நடனமாதர் வடிவங்கள் உள்ளன. யாப்பகலவில் உள்ள நடன சிற்பங்கள் புகழ்பெற்ற சிதம்பரம் கோவிலில் உள்ள நடன சிற்பங்கை இன ஒத்துள்ளன. இவற்றிலே சிவநடராஜ, சதுர, கரிமுத்த, கண்டகுசி, நஞ்சிருந்த நடன நிலையிலுள்ளவை குறிப்பிடத்தக்கவை. இவற்றை விடச் சமகாலத்திய வேறு சிற்பங்களிலும், ஓவியங்களிலும், சாஸ்திரீய நடன நிலைகளைச் சாட்டும் பல நடனமாதர் சாணப்படுகின்றனர். தெட்சுகமலில் அண்ணமயிலே கண்டுபிடிக்கப்பட்ட விளைகள் உள்ள நடனமாதும் சாஸ்திரீய நடன நிலையில் சாணப்படுகிறன். 35

இலங்கையின் புராதன சிவாலயங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோண்ஸ்வரம், முனினேஸ்வரம்; நகுலேஸ்வரம் முதலியனவற்றிலே இருந்திருக்கக் கூடிய நடன சிற்பங்கள் பெரும்பாலும் இன்று கிடைத்தில்: சி.பி.13.4.4 லே இலங்கைக்கு வந்த மொழைக்கோ தேசப் பிரயாணியான இபிள்பட்டுட்டா தேவிநுவரயில் இருந்த பெரியவிட்டது. கோவில் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அங்கு தெய்வத்தின் முன் (சிரியைகளின் பேர்து) பாடுதற்கும், ஆடுதற்குமாகச் சுமார் 5.00 மாதர் (தேவரடியார்) இருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார். 36 எனவே, இங்கு நடன சிற்பங்களும் இருந்திருக்கலாம். இக்கோவிலின் பாரிய அளவிணையும், நிறப்பெற்றும் இதன் 16ம் நூற்றுக்கணக்கீசர் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டுக்கும், சாவியமாகியவற்றில் நடனம்:

நாட்டுக்கும் சாஸ்திர மர்தபசியாட்டிய சம்மதிருத் நாட்டுக்கங்கள் இலங்கையிலே கிடைத்தில். வடமொழி மஹாகாவியங்களிலொன்று ஜானசீஸ் ராண்தை இலங்கையைச் சேர்ந்த குமாரதாசர் இயற்றினார். இதிலே இசை நடனம் பற்றிய சில குறிப்புகள் உள்ளன: இதைவிட மேலும், சிலவட்டமொழி நூல்களிலும் இசை, நடனம் பற்றிய குறிப்புகள் உண்டு.

சி.பி.14ம் நூற்றுண்டு தொடக்கம் சிங்கள மொழியில் ஏறுதப்பட்ட சந்தேசய் தூத நூல்களிலே தான் அரசு அவைகளிலும், இந்த சமயத் தெய்வங்களின் முன்பும் இடம் பெற்று வந்த நடன வருண ஜோகன் வருதின்றன. டெடிசமவினி-ருந்து ஆட்சி புரிந்த ஜந்தாம் பராக்கிரமபாகுவின் அரண்மையிலே இடம் பெற்ற நடனங்களைப் பற்றித் திசரசந்தேசய விவரிக்கின்றது.. களனியில் இருந்த விழைத்தனவின் தேவாலயத்தில் ஆடல் மகளிர் "கைவழி நயனம் செல்ல" ஆடுதல் பற்றி சேலவி-உறிசிந்தேசய குறிப்பிடுகிறது. பெரவிசந்தேசயத்திலே ஸ்ராவுலர் நாட்டிய சரணம் பற்றியும், நடனமாதின் அங்கு அசைவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். 37

மேற்குறிப்பிட்ட தூல்களிலே வரும் நடனம் பற்றிய குறிப்புகள், வருணிக்கப்பட்டிருக்கும் நடனக் காட்சிகள் முதலியனவற்றின் அடிப்படையிலே நோக்கும்போது பரதனின் நாட்டிய சாஸ்திர மரபு இக்காலப்பகுதியில் இங்கு பின்பற்றப்பட்டுள்ளதை தெளியு. இங்கு பெரும்பாலும்; பரத நாட்டியமே இடம் பெற்றிருக்கலாமென்கி கருதப்படுகிறது. மேசாம், அபிநயம் முதலியவை நாட்டிய சாஸ்திர மரபையொட்டியவை. பரதநாட்டியம் போன்று பெண்களுக்காக இவற்றை ஆடினர். மேலும், இங்கு சுதங்களியோ அல்லது சண்டி நடனமோ இடம் பெற்றதற்குத் தாக்க சான்றில் லையெனும், பரத நாட்டியமே இடம் பெற்றிருக்கும் என்பதே சாரியான சுருத்து எனவும் பேராசிரியர் சரச்சந்திரா. சட்டிக் காட்டியுள்ளார். 38 ஆனால், தென்னிலங்கையில் இந்நடனம் போர்த்துக்கீசர் ஆட்சியில் போது மங்கி விட்டதாகத் தெரிகின்றது. இது பெரும்பாலும் நகரங்களிலே தான் நிலவியதாகத் கருதப்படுகின்றது.

நடவடிக்கை:

இந்தியாவிற் போன்ற இலங்கையிலும் நடவடிக்கை லையிலே நாட்டிய சாமுதியம் மரபின் தசங்கூம் உண்டு. பொலந்தறுவ , தெவினுவர் போன்ற இடங்களில் விருந்த செவ , வைத்தனவுக் கோவில்களிலே "தேவரதியார்" இருந்து இசை , நடவடிக்கைகள் செய்தமைக்குத் சாஸ்திரங்கள் உள்ளன. உந்தனாயில் இருந்த விஜயராஜ ஸ்வரம் கோவிலிலே ஏழ தேவரதியார்களும் 34, தேவினுவரயில் இருந்த விஞ்சனு கோவிலிலே 500 தேவரதியார்களும் கூடி, சமயப் பணிகள் புரிந்தனர் என அறியப்படுகின்றது. ஒப்பிட்டு ரீதியில் திருச்சேத்திரம், திருச்சேதாணவூரம் முதலிய புராதன கோவில்களிலும் தேவரதியார் இருந்திருப்பார் என்றாம். யாழிப்-பாணத் தமிழ் மன்றர் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட வையாபாடல், கைவாய-மா லை முதலிய நூல்களிலே ஆடல், பாடல் பற்றிய குறிப்புகள் உண்டு. 40 எனவே, இசூஷவத்திற் யாழிப்பாணத்திலிருந்த அரசு சபையிலும், பெரிய கோவில்களிலுமாவது தேவரதியார் இருந்து கூடி, சமயப் பணிகள் புரிந்திருப்பார் என்பது சமகாலச் சிங்கள இலங்கையிலும், சமகால இலங்கையின் பிற கோவில்களுடனும், தமிழகச் சௌயில்களுடனும் ஒப்பிட்டு நோக்குகையில் ஏற்கூக்குடியதாகும். மேலும், சி.பி. 15ம், 16஫் நூற்றுத் தென்மேற்கு இலங்கையிலே நிலவிய கோட்டை அரசில் இருந்த ஈஸ்வரன் (சிவன்) கோவிலிலே தமிழ்ப் பக்திப்பாடல் (தேவாரம்) பாடுதல் இடம்பெற்றதாகச் சமகாலச் சிங்களத் தூது இலங்கையம் கூறும். 41 இசையுடன் நடவடிக்கை அங்கு இடம் பெற்றிருக்கலாமெனக் கொள்ள இடமுண்டு. சி.பி. 19ம் நூற்று யாழிப்பாணத்திலே வாழ்ந்த கணகி எனும் தேவதாசி வண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஒருநர்த்தமியாசவும் விளங்கினார். இவ்ளோப் பற்றி நட்டுவச்சுப்பையறார் கணக்குப்பாணம் எனும் நூல் எழுதியுள்ளார். வண்ணர்ப்பன் ஒன் போன்ற இடங்களிலே தேவதாசிகள் வாழ்ந்தனர். அக்காலத்திலே தமிழகத்திற் போன்ற இங்கும் தேவ-தாசிகள் ஒழுக்கூம் கெட்டவர்களாக இருந்தபடியால் ஆறுமுகநாவலர் போன்றோரின் கண்டினத்திற்கு ஆளாயினர். ஆனால், ஆகமமுறைப்படி அமைக்கப்பட்ட கோவில்களிலே முறைப்படி ஒழுக்கூமுள்ள கூலைகள் இசை, நடவடிக்கைகள் செய்வதை நாவலர் பெருமான் விரும்பிலர் எதை திடமாக்கி கூறமுடியாது. நடவடிக்கைகளும் மட்டுமன்றி பிரத சாஸ்திரத்திலும் தேர்ச்சி பெற்ற அறிஞர் சிலரும் யாழிப்பாணத்திலே வாழ்ந்தனர். சி.பி. 17ம் நூற்றுடன்மீலே, தமிழ் நாட்டிலே வாழ்ந்த பிரபல பிரத நாட்டியக் கூலைகளை கங்கைமுத்துப்பின் ஒன் (தஞ்சை நால்வரின் பாட்டார்) எழுதிய பிரதசாஸ்திர நூல்களிலொன்றுள் நடவடிக்கைகளும் எனும் நூல் யாழிப்பாணத்தைச் சேர்ந்தவரான ஜில்லா அம்பலவான நாவலர் முனிலையிலே பரிசோதித்து 1893லே தமிழ் நாட்டிலே பிரசுரிக்கப்பட்டதாக அறியப்படுகின்றது 42 மேலும், இந்த நூற்றுடன் முப்பத்துகளிலேற்பட்ட பிரதக்கூடி மறுமலர்ச்சிக்கு அரும் தொண்டாற்றியவர்களிலே கலாயோகி ஆண்தலுமாரசுவாயியும் ஒவுர் ஆவர். ஒழுக்கூம், சமயப்பற்றுமுள்ள தீருவாசூர் ஞானம் எனும் நடவடிக்கை இலங்கை சூல்க்கு நடவடிக்கை கூடி பற்றி அறிவுறுத்தினார் எனக் கூறப்படுகின்றது. நடவடிக்கை லை மாணவர்களும், ஆசிரியர்களும் கற்கவேண்டிய மிகப் பிரதான நூல்களிலொன்று நந்திகேள்வீராரின் அபிநாயதர்ப் பணத்தினை இவர் தூர்க்கிராலா எனும் அறிஞரோடு சேர்ந்து ஆங்கிலத்திலே மொழியெர்த்து முன்னாற்றுப்பட்ட நியூயோக்கிலே 1917ம் ஆங்கு வெளியிட்டார்.

இதனால் ஆங்கிலம் கற்ற இந்தியர், இலங்கையர் மட்டுமன்றிக் குறிப்பாக வெளிநாட்டவரும் இந்திய நடனக் கலையினைச் சுற்றுவும், அதன் சிறப்பிலை அறியவும் வழிகோலினர். இந்திய, இலங்கைக் கலைகளைப் பற்றி ஆராய்ந்து கொற்றுபொழுவுகள் ஆற்றியும், எழுதியும் இந்தாடுகளின் மக்கள் தத்துவம் கலைகளின் பெருமையினையும், சிறப்பிலையும், உரைந்து விழிப்படையைச் செய்தார். தேவதாசிகள் இறிகுலத்தவர் அல்லர் என்றால் இவர்கள் சமூகத்திலே டயர்ந்து ஸ்தானத்திற்கு உயிர் என்பதையும் ஆண்துரமாகச் சான்றுகளுடன் அட்டுரைகள் மூலம் எடுத்துக் கூறியுள்ளார். இவர் எழுதியுள்ள தீர்த்தங்களும் எழுத் ஆங்கிலக் கட்டுரைத் தொடர்புப்பும் முதற் பதிப்பு 1918, குறிப்பிடற்பாலது.. இதிலேள்ள சிவநடனம் பற்றிய சிறப்பான கட்டுரை ஏற்கனவே 1912லே சென் ஜெயிலிருந்து வெளிவரும் தித்தாந்த தீபிக்கையிலே வெளிவர்த்துள்ளது. சிவநடனம், இந்திய இசை பற்றிய கட்டுரைகள் மூலம் சிவபெருமானின் ஆளுந்த தாண்டவத்தின் உட்பொருள், தத்துவம். இந்திய இசையின் சிறப்பு ஆயியனவற்றைத் தமிழ் குறும் நல்லுலகத்திற்கு வெளியே உள்ளவர்களும் அறியச் செய்தார். மேலும், யாழ்ப்பானத்திலே இந்து ர்஗ுஞ்சிலே பரதக் கலை வாளர்ச்சிக்கு உழைத்தவர்களில் திரு. ஏ. சுப்பையா, திரு. எம். எஸ். பரம், கலைப்புவரவர் நவரத்தினம், திருமதி மகேஸ்வரி நவரத்தினம், திரு. என். ஆர். இராசநாயகம், கலையரசு சொர்ணவிங்கம், முதலியோர் குறிப்பிடற்பாலர்.

தமிழகத்திற்கொன்று இங்கும் குறிப்பாக, இசை வேளாளர்களே இசை, நடனம் ஆசிய கலைகள் அழிந்து போகாத போத்திப் பேணவந்துள்ளனர். அவர்களில் நாக்கவரம், குறிப்பாகத் தவில் கலைகள் சிலர் இந்தியப் புசழ் பெற்றவர்கள். தமிழ்ப்பணி, சமயப்பணிகளிற் போன்று, கலைப்பணிகளிலே அம்பலவானநாவலர், கலாயோசி ஆளுந்த குமாரசுவாயி பேராண்டுர் தமிழ் நாட்டவர்களுக்கும் முன்மாதிரியாக வளங்கினர். கர்நாடக இசை, பரத நாட்டியம் ஆயின தொடர்ந்து யாழ்ப்பானத்திலும், பிற இடங்களிலும், நன்கு பயிலப்படுகின்றன. யாழ்ப்பானப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக வளங்கும் இராமநாதன் நண்சலைக் கழகத்திலும் பரதநாட்டிய சாஸ்திர மரபு பின்பற்றப்படுகின்றது. இலங்கையிலே வாழுகின்ற சிங்கள மக்கள் மத்தியிலே சாஸ்திரீய இசை, நடனம் முதலியன பொலுந்தாலும் காலம் தொட்டுப் பிரபல்யமடைந்தன எனலாம். பின்னர் ஏற்பட்ட பாண்டிய, விஜயநகரத் தொடர்புகளும் இவற்றிற்கு ஆக்கமளித்தன. இக்காலப்பகுதியிலே (தி.பி. 11-16ம் நூ. வரை) பெரும்பாலும் பரதநாட்டியம், தமிழர் மத்தியில் போன்ற இவர்கள் மத்தியிலும் பிரபல்யமாக வளங்கிற என்பது பற்றி ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. இன்று இவர்கள் மத்தியிலே நிலவும் சாஸ்திரீய நடனமாகிய கண்ட நடனத்திலும் நாட்டியசாஸ்திரம் செல்வாக்கு உண்டு. குறிப்பாக, இதிலேள்ள லிகுரங்கள், உத்பிளவனங்கள் (பாயிச்சல்கள்) முதலியன நாட்டிய சாஸ்திரச் சாயல் சொன்டவை எனப் பிரபல பரதக்கலைகளுக்கு பத்மா சப்பிரமணியம் கூறியுள்ளார். சிலப்பதிரார் உரைகளிலே குறிப்பிடப்படும் இலங்கைக்கூத்து (சிங்களம்) எது என்பதும், ஒருவேளை அதுவே பிற்காலக் கஷ்ட நடனத்துவும் வழிவகுத்தநா என்பதும் தெளிவில் இல.

கண்டி நடனத்திலே குதர்ச்சி செல்வாக்கு உண்டு என ஒருசாராரும், பறத நாட்டியச் செல்வாக்கு உண்டு என. வேறு சிலரும் கருதுவின்றனர். இவை யாவும் நாட்டிய சாஸ்திர மறபைச் சொன்னிருப்பதாலும் போது அம்சம்கூட சுருப்புதால் இயல்லே.

முடிவுகள்:

இதுவரை குறியுள்ளவைற்றைத் தொகுத்து நோக்கும் போது "நாட்டியம்" என்ற சொல் பொதுவாக நாடகம் என்ற கருத்திலும் சிறப்பாகநடவடிக்கை என்ற கருத்திலும் வந்தாலும், யிசுப் பரந்த கருத்து இந்த தக்குங்களுடையில்லை குலமூலம். தென்னுகியாவுக்கே பொதுவான ஒரு நாட்டியசாஸ்திர மரபு நிலவிக்கும். இதன் தாக்கம் காவியம், நாடகம், நடனம், இசை, சிறப்பம்; வந்தாலும். இதன் தாக்கம் காவியம், நாடகம், நடனம், இசை, சிறப்பம்; ஓவியம் முதலிய கலைகளை பல்வேறு அளவில் ஏற்பட்டிருள்ளது. இதற்குச் சௌகரம் கைஞ்சியாலும் முதலிய வைத்திருக்க சமயங்கள் மட்டுமன்றிப் பெள்ளதம் சமணம் முதலிய அகவதீருக்க சமயங்களும் பங்களிப்புச் செய்துள்ளமை குறிப்பிடுத்தக்கூரும்.

அடிக்குறிப்புகள்

1. இராகவுன் வே., நாட்டியச் சலை, சென்னை, 1974, v. 26.
2. Varadpande M.L., Ancient Indian and Indo-Greek Theatre, New Delhi, 1981, P.1
3. Varadpande M.L., Ibid., P.2
4. " , " , P.2
5. " , " , P.3
6. " , " , P.3
7. Kapila Vatsyayan, Classical Indian Dance in Literature and the Arts, New Delhi, 1979, pp. 271-272.
8. a) Premalatha S., History of Indian Musical Instruments, Proceedings of the fifth International conference Seminar of Tamil studies, vol.I, section 4, Madras, 1981, pp. 5 - 6.
- b) Varadpande M.L., op.cit., pp. 5 - 7.
9. Varadpande M.L., Ibid., pp. 7 - 8.
10. கைவாசநாதச் சூருக்கள் கா., இந்துப் பண்பாடு - சில சிந்த இசைகள், வீலாவதி இராமநாதச் செருமாட்டி நிலைப்பேருரை, யாழ்ப்பாளை, 1985, ப.14 - 15.

11. Varadpande M.L., op.cit., pp. 31 ~ 32.
12. Kapila Vatsyayan, op.cit., p. 291 ~ 292.
13. " , " p. 22
14. " , " p. 23
15. Varadpande M.L., op.cit. p. 22
16. Rukminidevi Arundale, Spiritual Background, Bharatiya Natya by Sunil Kothari, Bombay, 1978, p.13.
17. Tamil Lexicon, Vol.III Part 1 Madras, 1982 p.1257.
18. Sudharani Raghupati, The Bhakti Natyan. —
The Dance Art of the Tamils, Proceedings of the Fifth International Conference Seminar of Tamil studies Vol.I Section 4, Madras, 1981, p.102.
19. a. Natarajan B., The city of Cosmic Dance, New Delhi, 1974, p.95 (சூரிய அல்லது பரதமல்ல)
b. Padma Subrahmanyam, Inscriptions in Tamilnadu relating to Dance, The Journal of the Music Academy Madras, Vol.II, 1981, pp.128 - 129 (புதுப்பாவகரணத்தை (३))
20. Padma Subrahmanyam, The Natyanjali in the Tamil soil, The Journal of the Music Academy, Madras, Vol.II, 1980, pp.99 - 98.
21. சிலப்பதிகாரம் குறும் 11 ஆடல்கருப் பூநூல் என்ற தெய்வங்களும்:
 1. சொடுசொட்டி-சிவன் 11. குடுக்கடி - திருமால்
 2. பாண்டரங்கும் - சிவன் 12. ஒடுக்கீல் - மன்மதன்
 3. அல்லியம் - சிருதீஞன் 13. மாந்கரம் குத்தி - சொற்றுவல
 4. மல்லாடல் - சிருதீஞன் 14. பாண்டிக்கீதி - திருமகள்
 5. குடைக்குத்தி - முருகன் 15. கடைகி - இந்திரானி.
 6. குடைக்குத்தி - முருகன்

வெற்றுள்ளே சிவன் ஆடியவை நாட்டிடம் பால்திரை குறும் திரிபுரத்தை நாடிகுத்தின் பொருளைச் சொன்டினா.

22. Kothari S., (Editor and writer),
Bharata Natyam, Bombay, 1979, p.125.
23. Krishna Iyer E., Bharata Natya and other Dances of
Tamilnadu, Baroda, p.29
24. Kapila vatsyayan, Indran classical Dance
New Delhi, 1974, p.15
25. Sivaramamurti C., Nataraja in Art,
Thought and Literature, New Delhi, 1974, p.176.
26. Sivaramamurti C., Ibid., p.26
27. " " " , p.115
28. " " " , p.116
29. Padma Subrahmanyam, Inscriptions in Tamilnadu
relating to Dance, The Journal of the Music
Academy Madras, Vol.LII, 1981, p.124.
30. Padma Subrahmanyam, The Sculptured and Inscribed
Karanas, Seminar on Inscriptions Ed. by
R.Nagashwamy, Madras, 1968, p.38.
31. Makulloluwa W.B., Dances of Sri Lanka, Colombo
1976 p.2
32. Sarachchandra E.R. The Folk Drama of Ceylon, Colombo,
1966, pp. 15 - 16.
33. a. Coomaraswamy A.K., Memoirs of the Colombo Museum,
Series A, No.1 Ceylon, 1941.
- b. Godakumbura C.E., Polonnaruva Bronzes, Colombo.
34. தெய்வம், செப்டம்பர், 22.8.1982, No.1
35. Sarachchandra E.R., op.cit., p.16
36. Ibn Batuta, The Rehla, (Tr. by. M.Husain)
ch.xvii, Gaekwad Oriental Series Baroda,
pp. 223 - 224.

37. Sarachchandra E.R., op.cit. p.15

3 "நடனமாதர்ஸ் சண்புருவங்கள் வண்டுகள் நிறைகள் போல
நெளிகின்றன" எனவும் "அவர்கள் கண்டக் குத்தகளாலே
பார்க்கின்றனர்" எனவும் திசரசந்தேசய கருகின்றது.

38. Sarachchandra E.R., Ibid.

39. Paranavitana S., (Ed), Epigraphia Ziegleronica,
Vol.III, London, 1943, pp.191 - 196

40. வையாபாடல், வாி, 14. "நச்சுவிழி நாட்டியம் செய்வேரர்"
86, ஆடும் மாதர் வலம் வர
95. ஜூறு மனச் சுணிகையர்.

41. தேசலவிழற்கி சந்தேய 22

42. சங்கை முத்துப்பிள் இளை, நடஞ்சி வாத்யரஞ்சனம்
இந்து அவைரதநாதர் சந்திதானத்து யசாவித்துவான்
நெல் லைப்பாபிள் இளை அனுமதிப்படி யாழ்ப்பானம்
ஷ்ரீலூகீ அம்பலவாஜாநாவலர் அவர்கள் முன்னி லைல்
புரிசோதித்து, திருச்சிநல்வேலி, 1893.

சுருக்கம்

நா.சா.- நாட்டிய சாஸ்திரம், நா. - நால்ராண்டு

Select Bibliography

Original sources

Bharata, Natyasastra with the commentary of
Abhinagupta Vols. I - iv ed. by
Ramakrishnakavi M., Jade J.S., Baroda
1926 - 1964.
Eng.Tr. by Manomohan Ghosh, Vols. I - II
Calcutta, 1950, 1956.

Coomaraswamy A.K and Duggirala (Eng.Tr.) The Mirror
of Gesture, New Delhi, 1970

Nandikesvara, Abhinayadarpanam, Ed. with Eng. Tr.
by Manomohan Ghosh, Calcutta, 1975.

Sāṅgadeva, Sarigitaratnākara with the commentary of
Simhabhūpāla and Kallinātha Ed. by
S Subrahmanyasastri, Madras 1943 - 1959

Visnudharmottara Purana, Bombay.

Secondary Works

Ambrose Kay, Classical Dances and Costumes of India, New Delhi, 1980.

Classical and Folk Dances of India, Marg Publications Bombay, 1963.

Kale Promode, The Theative universe Bombay, 1974.

Kapila Vatsyayan, The classical Indian Dance in Literature and the Arts, New Delhi, 1974.

The Classical Indian Dance, New Delhi, 1977.

Keith A.B., Sanskrit Drama, Oxford, 1954

Kothari Sunil, (ed.) Bharata Natyam, Bombay, 1979

Ramakrishna Kavi, Bharata Kosa, Tirupati, 1983

Rangaramanīya Ayyankar, History of South Indian (Carnatic) Music, Poona, 1972

Shekar I, Sanskrit Drama - Its origin and Decline, Leiden, 1960.

Sivaramamurti C., Nataraja in Art, Thought and Literature, New Delhi 1974.

Varadpande M.L., Ancient Indian and Indo-Greek Theatre, New Delhi, 1981.

The Traditions of Indian Theatre, New Delhi, 1979.

துமிழ்

அறம் வளர்த்தான் பரதசங்கிரகம் (தி.க.வெள் இளவாரணன் பதிப்பு)
அணும லைரகர், 1954.

புதினர், பஞ்சமரபு மூலமும் உண்டும் (வே.ரா.தெய்வ சிகாமணிக்
கவுண்டர் பதிப்பு) கும்பகோணம், 1975

இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், (ந.ம.வேங்கடசாமி நாட்டார்
உண்டுடன்) சென் இன், 1942.

சாத்தனர், சுத்தநால், (ச.து.ச.யோசியார் பதிப்பு)
பதிப்பாசிரியர்) சென் இன் 1968.

சாம்பழர்த்தி, பி. (பதிப்பாசிரியர்) பரதசித்தாந்தம், சென் இன், 1953.

விகவநாதையர், ரா., மசாபரத சூடாமனி எனும் பாவராகதாள
சிங்காராதி அபிநயதர்ப்பனவிலாசம், சென் இன், 1955.

திரு.வி. சிவசாமி B.A (Hons) (Lond)
M.A (Ceylon)

திரு.வி. சிவசாமி அவர்கள் 1958ஆம் ஆண்டிலிருந்த வட்டுக்கோட்டை யாழிப்பாஜக் கல்லூரி யிலிமைத்துண்ண பட்டதாரித் தினைக்களத்தில் கேள்வியாற்றி, 1974இல் யாழில் வளாகம் அமைக்கப்பட்டபோது இதில் சம்பளிக்குத் துறையின் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு இற்றைவரை அப்பதவியையே வளிஞ்சு வருகிறார். மேலும் கூடந்த பத்து ஆண்டுகளாக இராமநாதன் நுனிக் கூடத்துறையின் வளர்ச்சிக்கும் அருந்தொண்டாற்றி வருகிறார். சம்பளிக்குத்தகுப் பி.ஏ.பார்ட்சையில் விசேட சித்தி எய்தி எம்.ஏ.ஆய்விற்காகச் சாக்னியலில் ஆய்வுக் கட்டுரையையும் எழுதியிருந்தார். எனினும், இவருக்கு தயிழ், சம்பளிக்கும், ஆங்கிலம் வரலாறு, இந்த நாகரிகம், தொல்வியல், இசை, நடனம் ஆகிய துறைகளில் தக்க தேர்ச்சியின்மீது. இந்தக்கைய இவரின் ஆழ்ந்த புலமைக்குச் சாட்சியம் கூறி கிற பண்வே இவரால் வெளியிடப்பட்ட பத்துக்குமதிக்கமான நூல்களும் நூற்றும் பேராளி ஆராய்ச்சிக் கட்டுரைகளுமாகும். இவரின் திறமையை பல அறிஞர்களும் பாராட்டத் தவறவில் கூறு, இவர்களின் முன்னியல் நிறபவர் தமிழ்நிலை வணத்தினாயக அடிகளாகும். நுனிக் கூடத்துறையில் இவருக்கிறுந்த தேர்ச்சியை சென்னைச் சங்கீத வித்துவசபை வெளியிடும் சஞ்சிகையின் பற்றம் ஆராயர் திரு. ரி. எஸ். பார்த்தசாரதி அவர்கள் வெளுவாகப் பாராட்டியுள்ளார். இவரின் சிறப்பான புலமைக்கு எடுக்கோலாக அமைவதே "தென்னுசிய கூலை வடிவங்-களில் நாட்டியசாஸ்திர மற்பு" என்ற இக்கட்டுரையாகும். இக்கட்டுரை எடுத்துறைக்கும் பொருள் பற்றி ஆராயர் கூடந்த பல ஆண்டுகளாக ஆய்வை மேற்கொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இவ்விடயம் விரிவான முறையில் நூல் வடிவில் வெளிவர உள்ளது. இம்முறை கீட்டாலேற்கத்தக்கது. ஆராய்ச்சியுடன் பல ஆய்விற், பிறபொற மாநாடுகளின் ஸ்தாபக உறுப்பினராகவிருக்கும் பெருமையும் இவருக்குண்டு எனலாம்.

சி. ஏ. சிற்றம்பலம்
த. இலவர் / வரலாற்றுத்துறை
யாழி, பல்கலைக்கழகம்

